


# வாய்மொழி

செப்டம்பர் 1973



50 சதா

கலைஞர் : எடாமுனிஷ ஜெவா

- நம்பிக்கையும் தனணயமும் மிக்க வியாபார நிலையம்
- சுதாவிதமான இருப்புத் தளபாடங்கள் மற்றும்
- ஹார்ட்வெயார் பொருட்களுக்கு மிகச் சிறந்த ஸ்தாபனம்

## சிங்கப்பூர் கம்பெனி

### The Malayan Trading Co.

Head Office:

128, 130, K. K. S. Road,  
JAFFNA.

12/1, Stanley Road,  
JAFFNA.

வாடிக்கையாளரின் திருப்பியே எங்கள் பணி

- <> சுவையான சிற்றுண்டி
- <> தூய்மையான உணவு வகைகள்
- <> கண்ணியமான உபசரிப்பு


இவைகளுக்கு  
சிறந்ததோர் நிடம்

இன்றே நீங்கள் விறையம் செய்யுங்கள்

## விறை ஸ்டாண்ட்

222, காலி வீதி, தெஹிவனை ஜஸ்ஸா,  
தெஹிவனை.

‘ஆகூகல் பார்தல் டீக்டரிம்-கவி  
யாத்ரீய் ஜிபி கெல்க்கல்-உள்ளம்  
எ-பூ: டென்னியம் நடப்பவர்-ஷார்  
ஈனால்லிக்கண்டுதுள்ளநிர்வார்’



இன்பதாவது ஒண்டு

செப்டம்பர்  
1973

65

9-வது ஆண்டு மலரைக் கேட்டுப் பலர் எழிதுகின்றனர். மலர் கைவசம் இல்லை. தயவு செய்து மலர் கேட்டு எழுதவேண்டாம் என இலக்கிய நன்பார்களை வேண்டிக் கொள்ளுகின்றனர்.

நமது கணிப்பீட்டுக்கே சவாலாக மலர் 10 ரூப்பாக இருந்தாலும் ஒரு புதிய படிப்பினையையும், கற்றுக்கொள்ளத் தூதியதாக அமைந்துள்ளது—சுவைஞர்களின் ஆர்வத்தால்!

மலர் விழா சம்பந்தமாகப் பல ஹார்களுக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்து ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆக்குரவுமான பல ஆலோசனைகளைச் செலி மடுக்க முடிந்தது. குறைகளைச் சேர்ந்து நிவர்த்திக்கும் அதே சமயம், நினைவுகளை யும் பகிர்ந்து கொண்டு முன்னேறுவோம்.

— ஆசிரியர்

மணக்கும் ‘மல்லிகை’  
காதை, பெயர்,  
கவிதை, கட்டுரை,  
கருத்து  
எல்லாம் ஆக்கியோர்  
தனித்துவம்;  
பொறுப்பும் அவரே.

மல்லிகை  
ஆசிரியர் பொயினிச் சீவா  
234-A கே.கே.எஸ்  
யாழ்ப்பாணம்  
(திலங்கை)

வருந்துகின்றோம்

சமுத்தின் பிரபல எழுத்தாளரான திரு. அருள். செல்வநாயகம் அவர்கள் சமீபத்தில் இயற்கையெய்தி விட்டார்கள்.

குறிப்பிடத் தகுந்த படைப்பாளியான இவரது இழப்பு மிகப்பெரிய நட்டம் என இலக்கிய உலகம் தனது ஆழந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

அன்னாரது மறைவு கேட்டு மல்லிகையும் தனது ஆழந்த துயரத்தை அவரது குடும்பத்தி ஏருக்குத் தெரியப்படுத்துவது டன், இந்தத் துக்கத்தில் இலக்கிய நண்பர்களுடன் சேர்ந்து பங்கு கொள்ளுகின்றது.

— ஆசிரியர்

நகைச்சுவைக்கு ஒரு தனி முத்திரை



சுல்லஞ்சியம் படித்து இன்புறக்கூடிய விதத்தில் 10-வது ஆண்டு மலர் தயாராகிறது.

### வளர்ச்சி நிதி

மல்லிகையின் வளர்ச்சிக்காக கூனது இதயக் காணிக்கை கண்டு நந்து விய அன்பு உள்ளார்.

திருமதி நா. குறிர்காமதாஸ் அராமர் வளவு 50-00 கண்ணாகும்.

மருதூரிக் கணி 10-00

பிழையோவியர் டாம் விதி, கொழும்பு. 10-00

ஏ. எம். பி. முதிரை 8-00

முதூர் முதலை இக்பால் விதி, முதூர் - 6. 5-00

அன்று 10-2-1972 ம் திகதி முசுகிக்காரி யாதி காரி பிரிவு கலாச்சாரசபை, மன்னார் மாவட்டத்தில், 1972 ம் ஆண்டு சாகித்திய மண்டல கௌரவம் பெற்ற வராகிய மரிசாற்பிள்ளை பெஞ்சியின் செல்வத்துக்கு மன்னார் மாவட்டத்தின் சார்பில், ஒரு பகிரங்க வரவேற்பு அளிக்க வேண்டுமென்று கூடிய செயற்குழுக் கூட்டத்தில் என்னைச் செயலாளராகத் தெரிவு செய்த னர். விழாவுக்கான ஆயத்தங்களை செய்யும் பணியை முதலிக்காரியாதிகாரி திரு. வெத்திவிடகம் சொக்கவிங்கம் என்னிடம் ஒப்படைத்தார்கள். இதன்

பொருட்டு நான் திரு. மரிசாற்பிள்ளை பெஞ்சமின் செல்வத்தை முதல் முறையாக 12-2-1972ம் திகதி நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது.

அவருடைய வீட்டுக்கு நான் சென்றபோது, அவருடைய வீட்டைச் சூழ்ந்து காணப்பட்ட பச்சைப்பகேலென்ற நெற்கதிர்கள் நெல்லின் பாரம் தாங்கமுடியாமல் தலை குனிந்து காணப்பட்டன. அவருடைய வீட்டு வாசலை அடைந்ததும், கழக மரங்களை விருந்து சிறறிய கழகம் பூக்கள் பட்டுக்கூடுகம்பளம் விரித்ததைப் போல் காணப்பட்டது. ஒங்கி



பாசையூர் தேவதாசன்

வளர்ந்திருந்தமா, பலா, வாழை கள் ஒரு பக்கம் காணப்பட, மறுபக்கம் கத்தரி, மிளகாய், கொய்யா, தக்காளி, மாதுளைச் செடிகளும் அவரின் வீட்டு வளவை அவங்கரித்தன. வீட்டு வாசற்படியை அண்டியிருந்த, செவ்விளாநீர் மரங்கள் அவருடைய மேளி சிவந்திருப்பதைப் போல் சிவந்திருந்தன.

மக்கள் அரசாங்கத்தால், செயல்படுத்தப்படும், உப உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு அவ

ருடைய வீட்டுவளவை உவமானமாகக் கூறினாலும் பொருந்தும்.

திரு. மரிசாற்பிள்ளை பெஞ்சியின் செல்வம் அவர்கள் 24-3-1906-ம் திகதி மன்னார் மாவட்டத்தில், வானுட்டார் போற்று கின்ற நானுட்டான் பழங்கிராமத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனுர் திரு. சூசைப்பிள்ளை மரிசாற்பிள்ளை வைத்தியரும் புலவருமாவர். இவர் தனது இள-

பூசையுலவரான தனது நந்தையாளிடம் கற்றார். பின்பு தமிழை ஜெயந்திரிப்பறக்கற்க வேண்டுமென்று விரும்பி ஆரிய திராவிட பாவா அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் சன்னிதித் தில் நடாத்தப்பட்ட பாலவழாடி தர் வகுப்பில் தனது 24 வது வயதில் சேர்ந்தார். அப்போது அவருக்கு தமிழ் கற்பித்தவர் புன்னுலைக்கட்டுவணைச் சேர்ந்த கண்ணையராவர்.

இவர் தனது படிப்பை முடித்தும், தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். மன்னார்மாவட்டத்தில் சிறந்த நாட்டுக்கூத்துப் புலவராகிய திரு. சித்தாம்பிள்ளை எழுதிய, “கென்றிக்கெம்பரதோர்” தன்னுடைய தகப்பனார் எழுதிய, “ஞானசௌந்தரி” புலவர் பெயர் தெரியாத “மூலிராசாக்கள் நாடகம்” என்பன அக்காலத்தில் ஏட்டுப்பிரதிகளாகவே இருந்தன. அவை எழுத்து வாசிக்க முடியாத நிலையிலும், குற்றுக்கள், முற்றுத்தரிப்புகள் இல்லாமலும் ஒலையில் உக்கி அழிவுறும் தறவுயாயில் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றை எடுத்தும், தொகுத்தும், ஆராய்ந்தும், எழுத்துப்பிழைகளை திருத்தியும் கையெழுத்துப்பிரதிகளாக பலகாலம் பாடுபட்டு எழுதி முடித்தார். இவருடைய செயல் திறனை நேரில் கண்ட இலங்கை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரும், பேராசிரியருமான கலாநிதி ச. வித்தியானந்தன் அவர்கள், இவருடைய ஊக்கத் துக்க ஆக்க முயற்சி கொடுத்து புத்தகமாக வெளியிட முன்வந்தார்கள். கலாநிதி அவர்களின்

சியார்சின் பேரில், அன்று மன்னர் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த, திரு. தேவநேசன் நேசையா அவர்கள் மன்னர் மாவட்டப்பிரதேச கலாமன்றத்தின் சார்பில், “கென்றிக்கெம்பரதோர்” “ஞானசௌந்தரி” “மூலிராசாக்கள்” என்ற முன்று நான்களையும் அச்சிட்டு வெளியிட்டார்கள்.

தமிழ்மொழி வரலாற்றில், உ. வே. சாமிநாதரையர், சி. வை. தமோதரம்பிள்ளை அவர்களைப்போல் தமிழ்மொழியில் பழும் பெரும் கலைகளில் ஒன்றுகிய நாட்டுக்கூத்துக்கலையை, மன்னர் மாவட்டத்தில் முதல் முதல் புத்தகவழியில் வெளியிட்ட பெருமை நாடுட்டானைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு பெஞ்ச மின் செல்வத்தைச்சாரும்.

செல்வத்தின் செயல்திறனை மேச்சி, இலங்கை கலாசாரப் பேரவையினர் 1972-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடாத்திய சாகித்திய மண்டல விழாவில் கெளரவித்துப் பரி சளித்தனர். இதனைப் பாராட்டுமுகமாக மன்னர் மாவட்ட மக்கள் சார்பில், முசலிக்காரியாதிகாரி பிரிவு கலாசாரச்சபைத்தலைவர், காரியாதி காரி, திரு. வை. சொக்கனிய கம் அவர்களின் தலைமையில் நாடுட்டானில் 19-2-1972-ம் திகதி ஒரு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இப்பெரியான இலங்கையில் சிறந்த இலக்கிய ஏடாகிய மல்லிகை மூலம் பாராட்டுவதன் மூலம் எல்லையில்லா ஆனந்தம் கொள்கின்றேன்.

## ஜெந்தாவது ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடு

ரகுவீர சிங்

கஜாகஸ்தானின் தலைநகரான அல்மா - அதாவில் ஜெந்தாவது ஆசிய - ஆப்பிரிக்க எழுத்தாளர் மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் நடைபெறுகிறது. 1956-ல் ஆசிய-ஆப்பிரிக்க எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடந்த முதல் மாநாட்டை நடத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு.

தேச விடுதலைக்காகப் போராடி வந்த ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளும், விடுதலைக்குப் பின்னர் தேசப் புனரவைப்புப் பணிகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டு இருந்த ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளிலும் எழுத்தாளர்களை எதிர்நோக்கிய பிரச்சனைகள் என்ன? தமது மக்களின் பரந்து விரிந்த ஜனநாயகப் போராட்டத்துக்கு அவர்கள் எத்தெந்த வழிகளில் பயன்மிக்க விதத்தில் பங்காற்ற முடியும்? பன்னாற்றுண்டு காலமாக ஏகாதிபத்திய வாதி களும் காவனியாதிக்க வாதிகளும் இருளில் ஆழ்த்தி வைத்திருந்த விரிந்து பரந்து வெகுஜனங்களை அவர்கள் எந்தெந்த வழிகளில் எட்டுவது? இத்தகைய பிரச்சனைகளையும் ஏனைய பல முக்கியமான பிரச்சனைகளையும் கூட்டாக விவாதிக்க கூட்டிய வாய்ப்பை, 1956-ல் டில்லியில் நடந்த மாநாடு முதன்முதலாக வழங்கியது. இதன்பின் 1958-ல் தாஷ் கெண்டிலும், 1967-ல் பெய்ரூட்டிலும், 1970-ல் டில்லியிலும்,

**அல்மா - அதாவில் நடை பெறும் மாநாட்டில் விவாதிக்கப்படும் முதல் விஷயம் 'ஆசிய, ஆப்பிரிக்க இலக்கியமும், ஏகா திபத்திய ஒடுக்குமுறையும், நிற இனப் பாரபட்சத்துக்கும் யூத இனவெறிக்கும் எதிரான தேசியப் போராட்டமும்' என்பதாகும். இம்மாநாட்டில் ஸ்தாபன அளவில். ஆசிய — ஆப்பிரிக்க எழுத்தாளர் சங்கம், மற்றும் பிற தேசிய இலக்கிய ஸ்தாபனங்கள் ஆசியவற்றின் நடவடிக்கைகள் மதிப்பிடப்படும். சமுதாய முன்னேற்றம், ஜனநாயகம், சமாதானம் ஆசியவற்றுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்தியத் துக்கும் காலனியாதிக்கத்துக்கும் நவீன காலனியாதிக்கத்துக்கும் எதிராகவும் நடைபெறும் போராட்டத்தில் அறிவாளிகள் ஆற்றிவரும் பணியை வலுப்படுத்துவதில், இந்தச் சங்கம் எந்த அளவுக்கு உதவியள்ளது என்பதைப் பரிசீலிக்கவும் மாநாட்டில் முயற்சி செய்யப்படும்.**

**ஆசிய — ஆப்பிரிக்கக் கலாசாரத்துக்கும் பிற உலகக் கலாசாரங்களுக்கும் இடையே நிலவ வேண்டிய பரஸ்பர உறவு பற்றிய பிரச்சினைகள், இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். ஒரு புதிய சமுதாயத்தின் நிர்மாணத்திலும், சமுதாய வளர்ச்சியிலும் எழுத்தாளர்கள் பங்கெடுப்பது, எழுத்தாளர்களின் உரிமைகள், கடமைகள் ஆசிய விஷயங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.**

**மாநாட்டின்போது ஒரு புதுதகைக் கண்காட்சியும் நடைபெறும்:** இக் கண்காட்சியில்

பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மொழிகளில் வெளிவந்துள்ள புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். மாநாடு முடிந்தபின்னர் ஆர்மீனியாவின் தலைநகர் ஏரவானில் நடைபெறும் கவியரங்கிலும் மாநாட்டில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்கள் பங்கெடுப்பர்.

**அல்மா — அதா மாநாடுக்காகவும் ஏரவானில் நடைபெறவிருக்கும் கவியரங்கத்துக்காகவும் மிகப் பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.** அல்மா — அதாவில் இந்த மாநாட்டுக்காகவென்றே ஒரு பெரும் மாளிகை கட்டப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் 40 ஆசிய, ஆப்பிரிக்க இலக்கியப் படைப்புக்களை கஜாக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

**இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்து ஓர் உயர்தராமான பிரதிநிதிகோண்டி சென்றுள்ளது.** சென்ற ஜாலை 7 அன்று ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர் சங்கத்தின் இந்திய தேசியக் கமிட்டி, இந்தியப் பிரதிநிதிகளை டில்வியில் நடந்த தனது கூட்டத்தில் தேர்ந்தெடுத்தது. கபாஷ் முகோபாத்யா (வங்காளி), நந்தினி சத்பதி (ஓரியா), பிஷாாம் சாஹ்வி, ஹரி சங்கர் பர்சாய், மகாதேவி வர்மா (இந்தி) அகிலன் (தமிழ்) இந்தக்கோண்டியில் இடம் பெற்றனர். பஞ்சாபி மொழியின் பிரதிநிதியாக இலக்கிய விமர்சகராஜ டாக்டர் அட்டார் சிங்கும் இந்தப் பிரதிநிதிகள் கோண்டியில் இடம் பெற்றுள்ளனர்.

**நவீன தேசிய ஆசிய முயற்சி நடைபெறும்**

கு.நா. சு. ஒன்றி பாத்திரம்

5

ஞம், அது அநேகமாக, 'விரலுக்கு வந்த பேர்களைப் பட்டியலாகச் 'சேர்த்து' எழுதிக்கொண்டு சென்ற முயற்சியாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. (ஞானரதம், மார்ச் 1973, பக். 21) இலக்கியக் கொள்கையைப் பொறுத்தமட்டில் முரண்பாடற்ற முறையிலே சில கருத்துக்களை அவர்விடாப்பிடியாக வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனைக் கொள்கைப்பற்று என்றே, கொள்கை மாருத் தன்மை என்றே வேண்டுமானால் குறிப்பிடலாம்:

இவ்வாறு, தொடக்கமுதல் அவர்பற்றிக் கொண்டுள்ள கோட்பாடுகளில் ஒன்று, தனிமனித வாதம் ஆகும். தன்னளில் இக்கோட்பாடு கெட்டது ஒன்றன்று: ஓரளவிற்கு வரலாற்று வளர்ச்சிக்கு உட்பட்டது என்றும் கூறலாம். ஆனால் க. நா. ச. வின் இலக்கியக் கொள்கையில் தனி மனித வாதம் என்பது இலக்கியத்தின் தோற்றும், பண்பு, பயன் ஆசியவற்றையும் தீர்மானிக்கும் மூலாதாரமான ஒரு மையக் கருத்தாக விளங்குகின்றது. இதைச் சற்று விரிவாகப் பார்த்தல்லது.

வரலாற்று அடிப்படையில் நோக்கினால், தனிமனித சுதந்திரமும் நலநாட்டமும் வர்க்கதசமுதாயத்திலே பெறப்படாத வாக்கேவே இருந்து வந்திருக்கின்றன. அடிமைச் சமுதாய அமைப்பு முதல், நிலமானிய அமைப்புவரையுள்ள நீண்டகாலப்பகுதியிலே பல நூற்றுக்களைக்கண்கமைத்தியற்ற — முன்னுக்குப்பின் மாறுபட்ட — அபிப்பிராயங்களை அகஸ்மாத்தாக அவர் அவ்வப்போது கூறிவந்திருப்பதும் உண்மையேயாயி

முதன் முறையாக மனித உறவு முறையிலான தளை களிலிருந்து விடுவதித்துச் 'சுதந்திர' புருஷ னக்கியது. ஆனால் இந்த ச் 'சுதந்திரம்' அரபேர் தெரியாத ஒரு சந்தைக்குப் பொருட்களை உற்பத்திசெய்யும் யந்திரமனித னகத் தொழிலாளியை மாற்றி யது. நிலமானிய அமைப்பிலே விவசாயி — ரூடியானவன் — தனக்குத் தெரிந்த ஒரு நிலப் பிரபுவிற்கு உழைத்தான். கட்டுப்பட்ட நிலையோயினும் அங்கே மனித உறவு நிலவியது. முதலாளித்துவம் யாவற்றையும் விற்பனைப்பொருட்களாக கமாற்றியது. கலையும் அதற்கு விதி விலக்கல்ல. கலைஞரும் ஏனை யோரைப்போல, பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிறன். சந்தைக்காக எழுதுகிறன் இவையெல்லாம் நாம் நன்கறிந்தனவே:

அதாவது மனிதன் மனித னக வாழ, வர்க்க சமுதாயத் தில் வாய்ப்பில்லை. அந்த வாக யில் - சமூகவியல் நோக்கில் - தனிமனித சுதந்திரம் வேண்டப்படுவதொன்றே. சோசியில் இறுதியாய்வில் தனிமனித னது முழுநிறைவான வளர்ச்சிக்கு ஏதுவாக அமையவேண்டும் என்பதே மார்க்ஸ கண்ட இலட்சியமாகும். ஆனால் இத்தகைய தனிமனிதவாதம் அல்லது தனிமனித நல்நாட்டம் என்பது சமூகத்திலிருந்து தனித்து நிற்கும், விதிவிலக்கான மாந்தரைக் குறிக்கவில்லை. மாருக 'நான்' என்ற சிறுபகுதியைச் சமூகவாழ்வு என்ற பெருப்பாக தியோடு சமூகமாக கூட ஒன்றி ணைத்து முரண்பாடுகளற்ற முழுமையான வாழ்வு, நடாட்டதும் மார்க்கத்தையே குறிக்கின்றது. இதுதான் வரலாற்றுதிப்பட்ட

யிலும், சமூகவியல் நோக்கிலும் தனிமனிதவாதத்தின் சாராம்சமாகும். இதைச் சொல்லும் மறுப்பதற்கில்லை.

ஆனால், க. நா. ச. கூறும் தனிமனிதவாதம் இதற்கு நேரமாருணதாகும். தனிமனிதனைக் கட்டுப்படுத்தும் மனித உறவுகளை அவர் கருதவில்லை. தனிமனிதனும் சமூகமும் முரண்பாடுகள் இன்றி இயைந்து வாழவதே சிறந்தது என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் எப்பொழுதுமே முரண்பாடுகள் இருப்பது நியதி என்றும், இதனடிப்படையில் இம் முரண்பாடுகளை முனைப்பாகச் சித்திரித்து இலக்கியம் படைப்பவனே கலைஞர்கள் என்றும் கூறுகிறார் க. நா. ச. இது வரலாற்று ரீதியாக வளர்ந்து வந்த தனிமனிதவாதத்தைத் தலைகிழாகப் புரட்டுவதாகும்; படுமோசமாகத் திரித்துக் கூறுவதாகும்.

அதாவது, கலைஞரே ஒரு கோடியிலும், பரந்துபட்ட மக்கள் தொகுதியை மறுகோடியிலும் காண்கிறார். க. நா. ச. இவையிரண்டும் என்றும் எண்ணும் இலைய இயலாது என்பது அவர்வாதம். இவ்வாதமே அவரது நால்கள், கட்டுரைகள் இவற்றிலெல்லாம் மிக்கும் மின்கும் அடித்துக் கூறப்படும் செய்தி. கலைஞர் - எழுத்தாளன் - தனிப்பிறவி என்றும், சமுதாயத்திலிருந்து விலகிநிற்படுத அவன்து இலக்கணம் என்றும் பிரசாரம் செய்து வந்திருக்கிறார். இவ்விடத்தில் நாம் கூர்ந்துகளனிக்க வேண்டியது யாதெனில், கலைஞர்கள் தனித்துவத்தையும் எந்த அளவுக்கு அவர் உயர்வாகப் பேசுகின்றாரோ, அந்த அளவுக்குப்

பொதுமக்களையும் (பரந்துபட்ட வாசகர்களையும்) இகழ்ந்து பேசுகிறார். ஆரம்பத்திலிருந்தே - எஸ்ரா பவுண்ட முதலிய தனிமனிதவாதிகளைக் குருநாதர்களாயக் கொண்ட நாள் முதலாகவே — இந்தப் போக்கைக் க. நா. ச. விடம் நாம் கர்ணக் கூடியதாக உள்ளது. (ஜோய்ஸ், பவுண்ட முதலிய இலக்கிய தொந்தரிகளைத் தாம் முற்படவே தெரிந்துகொண்டதைப் பற்றி, க. நா. ச. தற்பெருமையுடனும் சயதிருப்பியுடனும் கூறிக்கொள்வதை, 'நான் என்ன படிக்கிறேன். ஏன்?' என்னும் கட்டுரையிற் காணவாம்) 'எழுத்து' செப். 1962.

'மனிக்கொடி' சகாப்தத்திற்குப் பின், அடுக்கடுக்காய்த் தோன்றி மறைந்த சிற்றேடுகளில் ஒன்று 'குருவளி' இதன் ஆசிரியராக இருந்தவர் க. நா. ச. அந்த இலக்கிய சஞ்சிகையிலே (11-6-1939), கல்கியின் 'தியாகழுமி' என்ற நாவலை விமர்சனம் செய்தார் க. நா. ச. 'ராமபாணம்' என்ற தலையங்கத்தில் வீமர்சனம் இடம்பெற்றிருந்தது. 'பொது ஜமை' என்ற தொடரை எத்துணை ஏளன்மாகவும் அலட்சியமாகவும் கிண்டலாகவும் அவர்யாதமே அவரது நால்கள், கட்டுரைகள் இவற்றிலெல்லாம் மிக்கும் மின்கும் அடித்துக் கூறப்படும் செய்தி. கலைஞர் - எழுத்தாளன் - தனிப்பிறவி என்றும், சமுதாயத்திலிருந்து விலகிநிற்படுத அவன்து இலக்கணம் என்றும் பிரசாரம் செய்து வந்திருக்கிறார். இவ்விடத்தில் நாம் கூர்ந்துகளனிக்க வேண்டியது யாதெனில், கலைஞர்கள் தனித்துவத்தையும் எந்த அளவுக்கு அவர் உயர்வாகப் பேசுகின்றாரோ,

கோதைநாயகி அம்மாள்: சிறுகதைகள் கட்டுரைகள் முதலியன் எழுதுவதில் ஸ்ரீமான் கல்கி. ஸ்ரீமான் கல்கி அவருடைய இரண்டாவது நாவலால், நாவலாசிரியராகவும் பொது ஜனத்தின் மனதைக் கவர்ந்துவிட்டார்..... அங்கங்கே திகழும் ஹாஸ்யப் பேசுக்கக்குஞம் சம்பவங்களும் பொதுஜனத்துக்கு எளிதில் புரியக் கூடியதாக, பொதுஜனத்துக்கு அடிக்கடி பழக்கமானதாகவும் இருக்கின்றன.....'

பரந்த வாசகர் கூட்டத்தைப் 'பொதுஜனம்' என்று விமர்சகர் திரும்பத்திரும்பக் கூறுமிடங்களில் ஏனைய வெளிப்படையாகவே தெரிகிறது. அதை மறைக்க முயலவுமில்லை அவர், இவ்வாறு பொதுஜனத்தின் மீது தமது வெறுப்பைக் கொட்டிய பின், அன்றைய அரசியல்-சமூக இயக்கங்களையும் கண்ணேட்டாங்களையும் கேள்க்குரியனவாக்குகிறார்:

'கதை சாதாரணமான கதைதான். வயதான, ஆனால் கவியானமாகாத பெண், மாற்றுந்தாய், பிச்கப் பிராம்மணன், தேசபக்தி, ஆங்கிலோ இந்தியசிக் கொண்டநவயுவன், மாதர் முன் னேற்றம், ஒரு மாமியார், காந்திக்கு ஜே முதலியன் வெல்லாம் சமயத்திற்குத் தக்கபடி உபயோகப் படுத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன..... மனித சபாவத்தை, தொடர்கதை படிக்கும் சபாவம், தொடர்கதை படிக்காத சபாவம் இரண்டாகப் பிரிக்கலாம்;

'இன்று தமிழன் மூவரை இலக்கியாசியர்கள் என்று ரளிக்கிறான்: துப்பியியும் நாவல்கள் எழுதுவதில் ஸ்ரீமான் வட்டுழூர் துரைலாமி ஜயங்கார்; சமூகசிரிதிருத்த நாவல்கள் எழுதுவதில் ஸ்ரீமதி. வை. மு.

'மேலே என்ன?', 'ஹம் ஹம்' என்று கேட்டுக் கொண்டு போகக்கூடிய 'ஹந்தை' உள்ளங்களை உத்தேசித்தே 'தியாகபூமி' எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.'

அங்கதச் சுவைக்காக இப்பகு தியை ரசிக்கலாம்; ஆனால் ஆசிரியரது மனப்போக்கை எம் மால் ஏற்றுக்கொள்ள இயல வில்லை. தேசபக்தி, மாதர் முன்னேற்றம், காந்திய அரசியல் என்பனவற்றை எப்படி எறிந்து பேசுகிறார் என்பது ஒன்றிக் கவனிக்கத்தக்கது. பொதுஜன வெறுப்புக்கும் இதற்கும் உள்ளார்ந்த தொடர்பு இருப்பதும் நோக்கத்தக்கதே. சுருங்கச் சொன்னால், பொது மக்களுக்கு விளங்கக்கூடியதாக வும், சாதாரணமான கதை யைக் கொண்டதாகவும், சமூக - அரசியல் விஷயத்தையும் இலட்சியங்களையும் எடுத்துரைப் பதாகவும் இருப்பதால் 'தியாகபூமி' நாவலை 'இலக்கியமாக அங்கிரிப்பது சந்தூச் சிரமம் தான்' என்று முடிக்கிறார் விமர்சகர். இறுதிப் பகுதியில் ஆசிரியரது கிண்டி உச்ச நிலையை அடைகிறது:

'மேல்நாட்டு இலக்கியாசிரியர்களின் நாவல்களுடன் ஒப்பிட்டு 'தியாகபூமி' நன்றாயில்லை என்று சொல்வதற்குப் பதில், தமிழில் இன்று மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் வட நாட்டு நாவல்களில் பல வற்றைவிட 'தியாகபூமி' நன்றாயிருக்கிறதென்று சொல்லலாம்.'

பாராட்டுவதுபோலப் பழக்கும் இம்மனமற்ற உபசாரவார்த்தை

க. நா. சு. வின் விதேச பக்தி யையும் விரக்தியையுமே துல்லி யமாய்க் காட்டுகின்றது. இதனையே முந்திய கட்டுறை ஒன்றில் (மல்லிகை, ஜாலை) விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். 1939-ஆம் ஆண்டிலே இருபத்தேமு வயதிலே - இளமைத்துடிப்பில் க. நா. சு. இவ்வாறு கூறி அவர்கள் என்று சமாதானங்கூறவும் இயலாது. ஏனெனில் இருபது வருஷங்களுக்குப் பின் ஸர் 1959-ல் வெளிவந்த 'இலக்கிய விசாரம்' என்ற நூலிலும் இதே பல்லவியையே அவர்பாடுகிறார். தமிழில்கிய காந்தாக்களை மட்டுமென்றி, உலக இலக்கிய காந்தாக்களையும் எடபோட முயலும் இந்நூலே, (பக். 12, 14, 15, 29, 30) 'வாசகர் கூட்டம்,' 'தனரமகாஜனங்கள்' என்று பொது மக்களையும், 'ஜனங்களின் நிர்ப்பந்தம்.' 'ரஸக்குறைவு' 'கொடுஞ்கோல்' என்று அவர்களின் இலக்கிய ஆர்வத்தையும் உரிமையையும் ரசனையையும் மட்டந்தட்டிப் பேசுகிறார்க. நா. சு. இவற்றினிடையே கல்கியைப்பற்றிப் பேசுமிடத்து, 'கல்கி தன்னுடைய நாவல்கள் எதிலுமே. எந்த இடத்திலுமே நின்று இலக்கியக் கண்ணேட்டத்துடன் எழுதியதில்லை என்று தான் சொல்ல வேண்டுமே..... அவர்களை தெல்லாம் வாசகனுக்கு எதுபிடிக்கும். எது பிடிக்காது, சம்பவத்தின் உச்சநிலை எது, எங்குகதைப் போக்கை அறுத்து வாசகளின் ஆவலைத் தூண்டவேண்டும் என்கிற அடிப்படையில் தான்' என்று அகம்பாவத்துடன் கூறுகிறார்.

இவ்விடத்தில் கல்கியினுடைய இலக்கியத்தரமோ, அந்தஸ்தோ அல்ல எமது கவனத்

துக்குரியன். க. நா. சு. வின் விமர்சன நோக்கு செயற்பட்ட விதத்தை விளக்கவே கல்கியை உதாரணமாகக் கொண்டோம். கல்கியில் வேறு எந்தக் குறையிருந்தாலும், க. நா. சு. வை விட எத்தனையோ மட்டங்கு தேசபக்தியுடையவராயிருந்தார் என்பதை நாம் இலகுவிற் புறக்கணிக்க இயலாது. கல்கியை எப்பொழுதும் எடுத்தெறிந்து பேசியதைப் போலவே மக்கள் உணர்வுடன் எழுதிய எழுத்தாளர் பலரையும் இலக்கிய உலகத்தில் இடம்பெறத் தகாத 'பஞ்சமராக'ப் பாவித்தார் க. நா. சு. இதன் தருக்கரிது யான விளைவாகவே அன்மையில் 'இலக்கிய மதிப்பீடுகள்' என்ற தலைப்பில், இன்றைய சிறந்த தமிழ்க்கவிஞர்களாக, 'தருமசிவராமு', சுந்தரராம சாமி, டி. கே. துரைவாமி, ந. பிச்சாமூர்த்தி' ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார். (நோன்றதம் ஏப்பிரல். 1972)

பொதுவாகச் சொல்வது க. நா. சு. வின் மிகுழுக்கியமான இலக்கியக் கோட்பாடுகளில் இன்று, 'வாசகளை மனசில் வைத்துக்கொண்டு எழுதுகிற எந்த எழுத்துக்கும் காலத்தை மறி நிற்கும் சக்தி இல்லை' என்பதாகும். (இலக்கிய விசாரம் பக். 30) வேறொரு விதமாகச் சொல்வதானால், பொதுமக்களின்றும், அவர்களுடைய பிரச்கணைகள், தேவைகள், ரசனைநிலை ஆகியவற்றினின்றும் எவ்வளவுதாரம் எழுத்தாளன் விலகி தீர்த்தில் நிற்கிறானே, அவ்வளவிற்கு அவன் சிறந்த கலைஞருக்கத்திகழ்வான் என்பதே க. நா. சு. வின் முடிந்த முடிபாகும். தீர்க்க

கமான இக்கோட்பாடே பல்வேறு சுருதிகளில் ஏற்ததாழ முன்றைரத் தலைப்பதங்களாகப் பாடப்பட்டு வந்துளது. இக்கோட்பாட்டின் மிக முனைப் பான வடிவங்களில் ஒன்று அன்மையில் 'இலக்கிய அரசியல்' என்னும் கட்டுரையிற் கூறப்பட்டுள்ளது. வழக்கம் போலவே (தமிழ்ப்பதங்கள் கானை மீப்பொறுப்புணர்ச்சியும் பொறுமையும் இன்றி) ஆங்கிலச் சொற்களையும் கலந்து எழுதியிருக்கிறார்:

'ஒவ்வொரு இலக்கியாசிரியனுமே அவன் திறமான இலக்கியாசிரியன் என்றால்- சமுதயத்தில் misfit தான் ஒன்று சேராதவன். சமுதாயத்தில் இருப்பதை மட்டும் சொல்பவன் சோஷலிஸ்ட் சர்க்காரால் கெளரவிக்கப் படலாம்; பெயரும் புகழும் பெறலாம்; வெற்றி காணலாம். ஆனால் அவனுல் இலக்கிய மரபு வளராது: மேலே செல்லாது: ஏனென்றால் மனிதசபாவம் மாறுத்துவம் அப்படி: aberration - சாதாரணத்துக்கு அப்பாற்பட்டவை எப்போதும் இருக்கும். இலக்கியாசிரியனே ஒரு aberration ஆக இருக்கிற இடத்தில்தான் மக்ததான் இலக்கியம் சாத்தியமாகிறது.' (கசடதபற ஜனவரி 1973)

இம்மேற்கொள் உண்ணிப்பாய்க் கவனிக்க வேண்டிய தொன்று, எழுத்தாளன் பல பவன் பொதுவான சமுதாயவாழ்க்கையினின்றும் பிறழ்ந்துநேர்வழியினின்றும் விலகி விசித்திரமான வாழ்வு நடத்துபவன் என்றும், சோஷலிஸ் அரசாங்க

கம் மட்டர்களை இலக்கியத் தெயேதோற்றுவித்துப் பாராட்டும் என்றும், அசாதாரணத் தெப் பொருளாகக் கொண்ட எழுத்தே மகத்தான் இலக்கியம் என்றும் மாபெரும் உண்மைகளைக்கறும் தோரணையில் ஏறுதியிருக்கிறார் விமர்சகர். ஏத் தாழப் பத்து வருடங்களுக்கு முன், 'எதற்காக எழுதுகிறேன்' என்ற கருத்தரங்கக் கட்டுரையில் இதையே ஆன்மீக மூலாம் பூசிப் பிரகடனப் படுத்தினார்!

'சமுதாயம் என்பார்கள்; குழந்தை என்பார்கள்; மரபு என்பார்கள்; பணபாடு என்பார்கள்; கருத்து என்பார்கள். ஆனால் இவற் றையெல்லாம் மீறியவார்த் தைகளுக்கு அகப்படாத ஒரு அம்சம் ஆன்மீக அம்சம்..... ஆன்மீகமானது என்ற சொல்லுவது பற்றிச் சற்றுத் தீர் விசாரித்துப் பார்த்தால் புரியவரும் - கலைத்தொழில் எல்லாம் சுதந்திரமானது - எவ்வித மான கட்டுப்பாட்டுக்கும் உட்படாதது - தானே தனது ராஜ்யத்தை அமைத்துக்கொண்டு அதில் செயல் படுவது என்பது.'

(எழுத்து, மே, 1962)

இம்மேற்கொள்க்கு மேலும் விளக்கம் தேவையில்லை. முற்போக்குச் சக்திகளும் எண்ணங்களும் தமிழ்லக்கியத்தில் வலுப்பெற வலுப்பெற, க. நா. ச. வும் இந்த அடிப்படைக் கருத்தையே உண்மத்தம் பிடித்தவர் போல உச்சஸ்தாயியில் சமீப காலமாகக் கவிக்கொண்டு திரி கிறார். சென்ற வருடம், வாசகர் பேரவை விமர்சனக் கருத்தரங்கொண்டில் அவர் படித்த

கட்டுரையிலே இதனை இன்னெரு கோணத்திலிருந்து விஸ்தாரமாக வீவரித்திருக்கிறார். இலக்கிய விமர்சனத்தில் உத்துவருவம் பற்றியதாக அவர்பேச்சு இருந்தது:

'சாதாரணமாக ஏற்றுக்கொள்வதை, சாமான்யர்கள் ஏற்றுக்கொள்வதை ஏற்க மறுத்து மாறுபட்ட உருவம் உத்து என்று தேடுகிறபோதுதான் இலக்கியம் பிறகிறது..... தனிமனிதனுடைய மனப்போக்குத் தான் இலக்கியத்தை கிறப்பாக அமைக்கிறது. இந்ததனிமனிதனுடைய தனித்துவத்தை தனிமனிதர்கள் தனித்தனியே உணர்ந்து அனுபவிக்கிறார்கள். இந்த அனுபவத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிற காரியத்தைத்தான் நாம் இலக்கிய விமர்சனம் என்கிறோம். தமிழில் மட்டுமன்றி, சிறப்பாக இந்தியாபூராவிலும் இலக்கிய விமர்சனம் ஓரளவுக்கு மேல் இன்றுவரை வளராததற்குக் காரணம் தனிமனிதன் என்கிற தத்துவம் இந்தியத்துவத்தில் இடம்பெறுதலை என்பதுதான்..... மேலே நாடுகளில் சாதாரணமாகவே ஒவ்வொரு மனிதனும் தனிமனிதனங்கக் கருதப்படுகிறார். ஆகவேதான் அங்கு இலக்கிய விமர்சனத் துறை உருவாகியிருக்கிறது' (ஞானரத்தம், மே, 1972)

கல்கியின் 'தியாகழுமி' யைப் பற்றி எழுதிய மதிப்புரையில் 'பொதுஜனம்' என்ற தொடரைப் பயன்படுத்திய அடைமனுபாவத்துடனேயே மேவே காணும் பகுதியில் 'சாமான்

யர்கள்' என்னும் தொடரையும் பிரயோகித்திருக்கிறார். இருசந்தரப்பங்களிலும், பொதுமக்கள், வாசகர், நடப்பியலில் நாட்டமுள்ளோர் ஆகியோரையே க. நா. ச. ஏளன்று செய்கிறார். பதினான்கு வருடங்களுக்கு முன் சிறுக்கதொயாசிரியர் டி. எஸ் கோதண்ராமன் 'எழுத்து' அரங்தத்தில் (ஏப்ரல் 1956) பின்வருமாறு க. நா. ச. வைக் கேட்டிருந்தார்:

'அவருடைய (க. நா. ச. வின்) அளவுகோல் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். ஒன்றை மட்டும் - இந்த 'ஒன்று' மிக முக்கியமானது - அவர் மறந்து விடுகிறார் - பொதுஜனப் பேராதரவு! 'வாசகர்களை நினைவில் வைத்துக் கொண்டு கைத்தகள் எழுதுவார்கள்' என்று பல்வர ஒதுக்கி வைக்கிறார்; 'பத்திரிகைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்' என்று சிலரைத் தனியே நிறுத்திவைக்கிறார்! ..... பீ. க. நா. ச. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். 'ஐயா எழுத

தாளர்கள் வாசகர்களுக்காகவும் பத்திரிகைகளுக்காகவும் எழுதாவிட்டால் வேறு யாருக்காக, எதற்காக எழுதுகிறார்கள்? எழுத்தாளனும் மனிதனதான். தன்னை மறந்து ஒரு ஆவேச நிலையிலிருந்து அவன் எழுதி னலும் மற்ற மனிதர்களை அவன் கிருஷ்டிகள் வசப்படுத்தத்தான் செய்யும். அப்படிவசப்படுத்தாவிட்டால் அவன் கிருஷ்டிகளால் என்ன வாபம்?'


நல்ல கேள்விதான். ஆனால் க. நா. ச. வின் இந்த ஒதுக்கல்முறை சோஷவிஸ்த்துக்கும், ஜெனாயகத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் எதிரான போர்முறையின் ஓர் அம்சமே என்பதைக் கோதண்டராமன் சிந்தித்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறு பார்த்தால் 'வாபம் யாருக்கு?' என்ற கேள்வி எழும். அதற்குரிய விடையும் சவாரஸ்யமாயிருக்கும்.

(வளரும்)



புதிய சந்தா விபரம்

ஆண்டுச் சந்தா	7-00
தலிப்பிரதி	-50
இந்தியா, மலேசியா	10-00



கா. சிவத்தும்பி

நண்பர் சிவபாதசந்தரத்  
தின் கடிதம், அவருக்கேயுரிய  
தனித்துவ அறுபல நோக்கு  
நெறியில் எழுதப்பட்டதெனி  
னும். அது இலங்கை - தமிழக  
இலக்கியத் தொடர்புகள் பற்றி  
இரு முக்கியமான அடிப்படைப்  
பிரச்சிலைகள் பற்றிக் குறிப்பீடு  
கின்றது.

(அ) இலங்கைத் தமிழ், தமிழ் இலக்கிய வளர்ச்சிகளைத் தமிழகத்துத் தமிழ், தமிழ் இலக்கிய வளர்ச்சி களினின்றும் பிரித் து நோக்கும் அண்மைக்கால நோக்குப் பற்றிய கவலையுணர்வு.

(ஆ) இலங்கைத் தமிழ் எழுத் தாளர் களது ஆக்கங்களையும், இலங்கைத் தபிப்ரச்சங்கிலைகளையும் தமிழ் கத்தில் நன்றா தெரியப் படுத்துவதிலும், விற்பனை செய்வதிலுமுள்ள சிரத் தையணர்வு.

இந்று அறிஞன் மூன்றும்,  
நான்காம் தசாப்தங்களில் ஈழத்

தூத் தமிழ் இலக்கிய உணர் வுக்கு உரமிட்ட ஒரு பத்திரி கையின் (ஈழகோசரி) ஆசிரியராக இருந்து பின்னர் தமிழகத்துக் குக் குடிபெயர்ந்து அங்கு ம் இலக்கிய ஆர்வமுடையவராக விளங்கிவரும், தமிழகத்து ஈழத்தவர் ஒருவர் மனதில் இப்பிரிச்சினைகள் எழவது இயல்லே.

நண்பர் குறிப்பிடும் ‘பதி  
னைந்து இருபது ஆண்டுகளுக்கு’  
இடையில் ஈழத்தினதும் தயிழ்  
கத்தினதும் அரசியல், சமூக,  
இலக்கிய வரலாறுகளில் பெரு  
மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன.

ஸமுத்தவர்கள் தமிழகத்தில் தமிழ் 'செந்தண்மை' யுடன் மினிருவதற்கு ஆற்றிய தொண்டுகளை வரதராசனுர் இன்று 'புறத்திப்படுத்தி' 'வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்' என்று தலைப்பிடும் முயற்சியானது, நாவலர் சாமிநாதையர் காலம் தொட்டே சமுத்துத் தமிழ் முயற்சிகள் பற்றி தமிழகத்துச் சிரேஷ்டர்கள் பலர் கொண்டிருந்த 'குன்றக்கூறல்' என்னும் பண்பின் தாக்கர்தியான பரிண

மிப்பே என்று இங்குள் நாவலர் பரம்பரையினர் கருத இடமுண்டெனிலும் ஈழத்துத் தமிழ்த் திலக்கியவளர்ச்சியானது தேசிய அரசியல், சருகி, இலக்கியத் தேவைகளைப்பூர் : செய்வதாக அமைதல் வேண்டும் நாவலரை தனியசமய வீரராக மாத்திரமாக நீர்த்து சூழ்நிலை என துய்தியில் விழிப்புணர்விக்கு வழி தேசிய விருத்தியை வீரராகக்கூட வகுத்த தேசிய வீரராகக்கூட கொண்டாடும் ஓர் இலக்கியப்பரம்பரையினர் கடந்த பதினைஞ்சு நூற்று இருபுது வருடங்களமாக தப்போராடி வந்துள்ளனர்.

இந்தக் கேதி ய எழுவினால் இலங்கையின் தமிழ் இலக்கியம் இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிபலிப்பதாகவீ அமைதல் வேண்டுமென்றும் போராடியுள்ளனர். இவ்வியக்கத்தினடியாகத் தோன்றிய வளர்ச்சி காரணமாக, இலங்கைத் தமிழ் இலக்கியம், இந்தியத் தமிழ் இலக்கியத்தினின்றும் வேறுபட்டதாக அமைவது இயல்லே. தேசவரரய்ரைகளின்படி இதுவெளிநாட்டு இலக்கியமென்னும், தமிழ் இலக்கியத்தின் பொதுப்படையான சர்வதேச வளர்ச்சிக்கு இப்பண்பு உதவியுள்ளது.

1956 முதல் வேகமாக வளர்ந்து வந்துள்ள இவ்வியக்கத்தின் இலக்கிய சாதனைகளை - புத்தக வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ளன எனது கட்டுரை (மலிவிகை 1971 நவம்பர், டிசம்பர் 1972 ஜூன் வரி) ஒரளவுச் சுடுத்துக்காட்டும்.

த மிழக்து இலக்கியப்  
பெருமனிதர்களுக்கும் நிறுவ  
னங்கட்கும் இது வெளிநாட்டு  
வளர்ச்சி நெறியாகவே தென்

படுவதுண்மையென்றும், இலங்கையின் தேசியத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு விஜய பாஸ்ராணின் ‘சரஸ்வதி’ யும், பொதுவுடைய மைக் கட்சியின் ‘தாமரையும்’, பாரிந்திலையமும், கண் முத்தையாவின் தமிழ்ப் புத்தகாலயமும் ஓரளவு களமாக அமைந்தன என்பதும் மறுக்க முடியாதுண்மையாகும். ‘எழுத்து’ வில் வெளிவந்த சர்ச்சைகளும் ஈழத்தின் தேசிய இலக்கிய வளர்ச்சி நெறிகளைக் காட்டி நிற்கின்றன.

ஈழத்துத் தமிழ் முற்போக்கு  
என்றாளர்கள் அன்மைக்கால  
இயல்யத் தமிழ் இலக்கியத்  
துறை ஆற்றியுள்ள பணியிலை  
அமெரிச் பாலதண்டர்யூதம் வற்பு  
றுத்தியுள்ள முறையையும் பாங்  
கையும் (மல்லிகை 1973) இங்கு  
நினைவுறுத்த விரும்புகின்றேன்:

இலங்கையின் தமிழிலக்கு  
யம் தமிழகத்தில் வெளிநாட்  
உத் தமிழ் இலக்கியமாகப்  
போற்றப்படுவதையே நாம்  
விருப்புகிறோம். அதுதான் தமிழகத்துக்கும் நல்லதாகும்.  
ஆனால் இதனால் நாம் முடியும்  
தமிழ் இலக்கிய வளர்ச்சியிலோ நும்  
பராதினப்படவில்லை என்று  
தையும், பராதினப்படவில்லை  
டோம் என்பதையும்  
துக்கொள்ள நும்

ஒப்பு நோக்கும் தான் வாது,  
 இன்றைய இலக்கியம்,  
 ஆங்கில இலக்கியம்,  
 தமிழகத்துறை முதலில்  
 இங்கிலாங்கிரானியம்  
 கியம் மொழியில் வாது.  
 வாந்து தமிழ்கள் வாது.  
 தமிழ்கள் தென் வாது.

அமெரிக்கனுக்கு ஆங்கிலப் பாரம்பரியத்தில் எத்தனை பங்குகளோ அத்தனை பங்கு தமிழ்ப் பாரம்பரியத்தில் தமிழ் பேசும் இலங்கையனுக்குன்டு.

இந்தத் தேசாபிமானம் காரணமாக நாம் புறத்திப்பட வேதப்பட்டால், அதனை நாம் தேசாபிமானத்திற்குக் கூடைக்கும் பரிசாகவே கொள்ள வேண்டும்.

ஸழத்துத் தமிழ் இலக்கியத்தின் பன்பும் பணியும் மேற்கூறியவற்றால் ஓரளவு புலனாகுமென்றே நம்புகின்றேன். இந்த அத்திவாரத்தில் தின்று கொண்டே நாம் இந்தியத் தமிழ் இலக்கிய முயற்சிகளை வாசிக்கின்றோம், ரசிக்கின்றோம், விமர்சிக்கின்றோம்.

இப்புது எழுச்சிகளினடியாகத் தோன்றியுள்ள ஆக்க இலக்கியங்களும்; இலக்கிய மதிக்கீடுகளும் தமிழகத்தில் தெரியப்படுவதற்கான, விற்பனை செய்யப்படுவதற்கான குழந்தை பற்றிய பிரச்சிகளை அடுத்து முக்கியமாகின்றது.

இதுசம்பந்தமாகச் சில உண்மைகள் தெளிவுபடுத்தப்படவேண்டியுள்ளது:

இலங்கைத் தமிழ்ப் புத்தகங்களை இந்தியாவுக்கு ஏற்று மதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அநுமதி வழங்குவதில்லை. இந்தியத் தேசிய மொழிகள் பதினான்கிலும் வெளி வரும் புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்துள்ளது என்றாம் அறிகின்றோம். தமிழ் தவிர்த்த மற்றைய மொழிகள் இத்தடையினாற் பெரிதும்

பாதிக்கப்படமாட்டா. இந்தியாவுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் சாதாரண 'புக்போஸ்ற்' நில் அனுப்பப்பெறலாம்.

மேலும் ஓர் உண்மை, தென் னிற்தியப் புத்தக விற்பனையாளர்கள் இலங்கைத் தமிழ்ப் புத்தகங்களை இறக்குமதி செய்வதில் சிறுதேனும் சிரத்தை காட்டுவதில்லை. சஞ்சிகைகளைப் பொறுத்தவரையில். இந்தியர் ஒருவர் இலங்கைச் சஞ்சிகை எதற்கும் சந்தாப்பணம் கட்ட இந்திய ரீசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை என அறிகின்றோம். மல்லிகைக்குச் சந்தா அனுப்பமுயன்றவர்களுக்குக் கிடைத்தபதில் உங்களுக்குத்தான் தெரியுமே!

யுனெஸ்கோ வழுங்கும் அந்தியச் சௌலாவனிப் பத்திரகத்தைப் பயன்படுத்தி இலங்கைக்குப் பணம் அனுப்பமுயன்றோர் கூட... ஒருவருமில்லை யென்றே கூறவேண்டும். இதுகலை, கல்வி, இலக்கிய வீரர்களை வெளியிடுக்கருக்கே வழங்கப்படும் சலுகையாகும். ஆனால் தமிழகத்தின் வாரச் சஞ்சிகை ஒன்று இவ்வழியாக இந்தியாவுக்குப் பணம் பெற முயன்றது என்பது எனக்குத் தெரியும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே கலாசார உறவு ஒப்பந்தமொன்று உண்டெனை ஆம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.

இப்பொழுது இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினைகள் பற்றிப் பல உயர்மட்டப் பரிசீலனைகள் செய்து வருகின்றது. இலங்கை இந்தியத் தொடர்பு

இருவழித் தொடர்பாக அமைய வேண்டுமெனவே நாம் விரும்புகின்றோம். ஆயினும் தடைகள் பல உள்.

தமிழின் 'உலக யியாப்தி யில் பெருமை கொள்ளும்' தமிழக அரசுதானும் இவ்வளமைகளை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகச் சஞ்சிகைகளை இலங்கையில் இறக்குமதி செய்பவர்கள் இவற்றைப்பற்றிக் கவனிக்க மாட்டார்கள். அவர்கள் சம்பாரன யியாபாரிகள். தேசிய நலனுக்குக் குற்றகம் விளைக்கும் முறையில் இலங்கைப்பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பப் பார்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கூட கூறப்படுவதுண்டு. வர்த்தகரிதியிலமைந்த தென்னிதியவார, மாதச் சஞ்சிகைகளின் சந்தைகளைப் பெருக்குவதே அவர்கள் நோக்கம். இப்பின்னணி காரணமாகவே இலங்கை அரசாங்கம் அன்மையில் அத்தகைய சஞ்சிகைகளின் இறக்குமதி அவைக் கட்டுப்படுத்தியுள்ளது.

இலங்கை- தமிழக இலக்கியப் பரிமாற்றத்துக்கான ஒரு வழிமுறையையும் நன்பர், சோ. சி. தமது கடிதத்திற்குறிப்பிட்டுள்ளார், 'பேச்சு வழக்குத் தமிழில்லாது எல்லார்க்கும் பொதுவான தமிழில் கடைகளும், கட்டுரைகளும்' எழுது மாறு கூறுகின்றார்.

இது இலக்கியக் கோட்பாடு பற்றிய பிரச்சினை. பாத்திரவளர்ப்பு, யதார்த்தம், குழுசித்திரிப்பு என வரும் இலக்கிய நிர்மாணப் பிரச்சினைகள் இத

ஆள் அடங்கியுள்ளன. இவக்கைத் தமிழ் இலக்கியம் இத்துணை சிறப்பு நிலையை இன்று எய்தியிருப்பதற்குக் காரணமே அது இலங்கையின் தமிழிலக்கியமாக இருப்பதாலே தான்: இலங்கைச் சந்தைக்காக இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் இத்தகைய முறையிலேயே என்று தவண்டும் என்ற கேட்பது முடியாதல்லவா? ஆர்தர் மின் வரை வண்டன் பற்றித்தான் எழுதவேண்டுமென்று நிர்ப்பத்திப்பது போலாகிவிடாதா?

யாழ்ப்பாணக் கதாப்பிரசங்கினருக்கும் யாழ்ப்பாணத்துத் தவுய காரருக்கும் இந்தியாவில் மதிப்புக் கிடைப்பது உண்மை தான். ஆனால் இவை வேறு பட்ட கலைவடிவங்கள். மேற்கூரியிட்டவர்களுக்கு மலேசியாவிலும் மதிப்புண்டு.

தமிழகத்தில் இன்று பலர் நினைப்பது போன்று கதாப்பிரசங்கியார் இலக்கிய அளிஞராக மாட்டார்.

இலக்கியப் பரிமாற்றத்துக்கு வெறுகிலை நிலைமைகள் அவசியம். பரஸ்பர மதிப்பும் கொரவமும் அவற்றுள் முக்கியமானவை.

தமிழகத்து இளைத் தலைமுறையினர் பலரும் சிரேஷ்ட ஆக்கிரமையில் இலக்கியக் கால்கள் சிலாரும் இலங்கைத் தமிழ் ஆக்கிரமையும் எழுத்தாளர்களையும் அவ்வாறு மதித்துக்கொள்ள விப்பதும், நன்பர் சோ. சி. போன்றவர்கள் இப்பிரச்சினை பற்றிச் சிரந்தை கொள்வதும் எதிர்காலச் சுரிசைத்துக்கான சப நிமித்தங்களாகும். \*

## இவர்கள் தோற்றுதில்லை

മല്ലികൈ സി. കുമാർ

**அந்த குடியிருப்புக்கு முன்**  
**ஞல் குவித்து வைத்திருக்கும்**  
**கற்குவியிலின் ஓரத்தில் அமர்ந்து**  
**தன் குழந்தையை அலைத்து**  
**பாலுட்டிக் கொண்டிருந்தாள்**  
**ஞானம்.**

‘சேச்சே..... ஏன் டி-  
குானோம்..... இப்படி வெட்ட-  
வெளியில வச்சி..... நெஞ்சை  
தொற் ந் துப் போட்டுக்கிட்டு  
கொலந்தைக்கி பாலக் கொடுக்  
கிற? அட்டுக்குள் வச்சிக்  
கொடுத்தா ஒந்தல வெட்சிச்சிப்  
பெயிருமா?’ என்று சொல்லிக்  
கொண்டே வந் ததுவசக்கா,  
ரான்த்திற்கு முன்னால் வந்து,  
காலைப் பரப்பிப்போட்டு சர்ப்  
ளிக்க உட்கார்ந்துவிட்டாள்.

‘தவசக்கா இந்த சனியன் வீட்டுக்குள்ளயிருந்து நை நயி நெண்ணுக் கெடக்கவுந்தான் இப்படியே வெளியத் தூக்கிட்டு வந்து பாலைக் கொடுக்கிறேன். பாரோ... இதுகுகிக்கூட இந்த வீடுண்ணுப் பிடிக்கல்ல’ என்று ஓர் உட்கருத்தை தன் பேச்சில் வைத்து முடித்த ஞானம் வலது புற மார்பை சப்பிக் கொண்டி ருந்த குழந்தையை இடது பக்கம் மாற்றினார்.

‘அடியே ஞானம்... நான்  
கொஞ்ச நோம் இந்த ஊட்டி

விஷயத்த மறக்கலாமுன்னு  
நெனச்சே..... நீ மறுபடியும்  
நெனவுக் காட்டிட்ட, உரம்...  
என்று எக்கப் பெருமுச்சிட்ட  
தவசக்கா துலையை நிமிர்த்தி  
சிறிது தூரத்தில் தெரியும் அந்த  
புதிய கட்டிடத்தை எட்டிப்  
பார்த்துவிட்டு மீண்டும் ஞானத்  
தைப் பார்த்தாள். அவள் குழந்தையின் கடைவாயில் வடியும்  
பாலை துடைத்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன தவசுக்கா எல்லாம் அதே முடிவுதான். நேத்து, முந்தாநாள் எல்லாம்..... எந்த முடிவை சொன்னாலே அதே முடிவைத்தான் அந்த முதலாளி திரும்பத் திரும்ப செரல்லிக்கிட்ட தேயிருக்கானும்’ என்ற ஞானம், முன்னால் பாதிவரை மண்ணால் சுவரெழுப்பி, தகரத்தாலும் பல கைகளாலும் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புக்களை ஏக்கத் தோடு பார்த்தாள்.

‘அந்த பொதுக்கப்பயன் நாசமாப்போவ. என்கிட்டுவாட்கூலம் வயித்தில் மண்ணாட்க்க வந்து அந்தப் பாவி தீவில் ஏவனுவது கஷ்டத்தெடி வைக்கமாட்டானு?’ என்று கிரித்யுக் கொட்டிய துவக்கா புதுக்கட்டிடப் பக்கம் திரும்பி தன் விரல்களை முடக்கினான். அ வளரின் உள்ளத்து ஆக்ரோஷந்த வைளிட்டு படுத்துவதற்கோவ விரல்கள் ‘மொடுக்’ கென்று ஒன்று சூலித்தன.

ஞானத்தின் முலைக்காம்பை  
சப்பிக்கொண்டிருந்த குழந்தை  
அப்படி யே கண்ணயர்ந்து  
விட்டது.

‘தவசக்கா..... கொழுந்த  
இப்படியே தூங்கிட்டான். இரு  
இவணைத் தொட்டில்ல போட்  
யிட்டு வர்ரேன்.....’ என் நு  
குழந்தையை தோளில் போட்  
நூக்கொண்டு எ முந் தாள்  
நொனம்.

‘அட போக்கிறிப் பயலே... இன்னிக்கி நா ஈக் கூவ்வளை சஞ்சலத்தில் இங்கயிருக்கோம் நீ இதுகளை சொன்ச முய்காதுல்ல கேட்காம் சொகமா தூங்குறியே. அப்படி உனக்கு என்னடா தூக்கம்?’ ஞானத் தின் தோளில் கிடக்கும் குழாய்தையைப் பார்த்துச் செல்லமாகக் கேட்டபடியே ஏழுந்த தலைசக்கா வெற்றிலைக் காவி படிந்து சிவந்துபோயிருக்கும் தன் ஈருத்து களால் குழந்தையின் கணத்தில் ஒரு சிவப்புமுத்திரையை இச்ச... சென்று பதித்தாள்.

குழந்தையோடு தன் காம்பராக்குள் சென்ற ஞானம் தொடர்மிலில் குழந்தையைப் போட்டு விட்டு மேலும் கீழாக தொடர்மிலை ஆட்டிவிட்டு வெளியே

வந்து எட்டிப் பார்த்தார்க்காவசக்கா இன்னும் அந்த கல்லூ  
மேட்டில் நின்றபடியே மாடி  
வைத்து பெரிதாகக் கட்டப்பட்ட  
டிருக்கும் அந்தப் புதுக் கட்டிட  
தற்கை வெறித்துப் பார்த்துக்  
கொண்டே நின்றார்கள். அதே  
நேரத்தில்..... டவுனிலிருந்து  
வரும் நெடுஞ்சாலையில் படகு  
போல வந்த பெரிய கார்  
நெடுஞ்சாலையிலிருந்து இந்தக்  
கட்டிடத்துக்கு வரும் புதி ய  
சாலைக்குந்த திரும்பி தன் பய  
ணத்தை போய்க் கொட்டார்ந்தது.  
கார் வருமாதாதக் கண்டதுமே  
அக்கம் பக்கமிருந்த தொழிலாவா  
ளர்கள் எல்லாம் நோன்றிதின்  
வீட்டிட்டிற்கு முன்னால் குவித்து  
வைத்திருக்கும் கற்குவியலுக்குப்  
பக்கத்தில் வந்து சேர்ந்து விட-  
டனர். அவர்களிடையே நஞ்ச  
சானும் குஞ்சானும் புகுந் து  
கூக்கால் ஏழப்பின.

மெதுவாக வந்த கார், கற்  
குவியலுக்குப் பக்கத்தில் வந்த  
தும் ஒரு ஓரமாக நின்றது.  
தொழிலாளர்கள் எல்லாரும்  
காரை ரச் சுற்றி வளைத்துக்  
கொண்டனர். காரின் கதவைத்  
திறந்துகொண்டு இறங்கிய  
தொப்பையும் தொந்தியுமான  
உயர்ந்த மனிதன் குழந்தீருக்  
கும் தொழிலாளர் கூட்டத்தை  
தன் ‘கூலிங்’ கிளாஸ் கண்ணேடி  
வழியாக ஒரு நோட்டமிட்டு  
விட்டு,

‘எய்! என்ன இந்த எட்டத்து இன்னும் காவிப்பண்ணேம இருக்கின்கா? எத்தனை நாளைக்கி உங்களுக்கு சொல்லுறது. திமிர் பிடிச்ச ராஸ்கல்ஸ்! கெத்தியா இந்த இடத்து விட்டு வெளியேறுங்க, அதிகார மக்களுக்கு கத்தினை அவன்.

காரின் பின் சிட்டில் அமர்ந்திருந்த இரண்டு 'குண்டு' மனி

தர்கள் தங்கள் ‘பாடனரின்’ வார்த்தையைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தனர். ஆனால் அந்த தொழிலாளர்களின் வயிரோ பற்றி எரிந்தது.

‘மொதலாளி சும்மா நாயைப் பேசர மாதிரி எங்களைப் பேசாதீங்க. நாங்களும் மனுஷர்தான். நாயை வெரட்டர மாதிரி எங்களை வெரட்டாதீங்க’ முன்னால் நின்ற வைத்தி ரோஷத் தோடு சொன்னான்.

‘ஓ..... அப்படி ஒங்களுக்கு மனுஷத்தன்மயிருந்தா..... என் ‘நியூ பிளதிங்’ சூக்கு நான் சீக் கிரம் திறப்புவிழா வைக்கப் போரேன். நீங்கெல்லாம் அசிங் கத்தனமா..... அதுக்குப் பக்கத்தில் குடியிருக்காதீங்கன்னு நான் சொன்ன அன்றைக்கே நீங்கெல்லாம் வெளியேறியிருக்கனும், அதுதான் மனுஷத்தன்மை. அந்த மனுஷத்தன்மை இல்லாம இன்னும் ஏன் நாய்மாதிரி இங்க சுத்திக்கிட்டிருக்கிங்கா’ என்று தொழிலாளர்களைப் பார்த்து எரிந்த விழுந்தான் முதலாளி. அந்த எரிச் சலை தாங்கிக்கொள்ள முடியாத தொழிலாளர்களில் ஒருவருளை செங்கண்ண வைத்திக்கி முன்னால் வந்து அந்த திமிர்பிடித்த முதலாளியை எரித்து விடுவென்போல பார்த்து விட்டு,

‘மொதலாளி!..... சும்மா மனுஷத்தனம் கினுஷத்தன் மன்னு எங்கக்கிட்ட புல்டா விடாதீங்க. இப்ப நீங்க எந்த தன்மையில் கதைக்கிறீங்க? அதி கார வெறியில் எங்கள் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் உங்க முதலாளித்துவ தன்மையில் எங்களிடம் ஆக்கிரமிப்பு நடத்துறீங்க. நாங்க குடியிருக்கும் இந்தக் குடியிருப்புக்

களை எல்லாம் விட்டிட்டு இப்பவே ஒடு ஒடுன்னு நீங்க தூரத்த வந்திட்டங்க. என்னமோ நீங்க மொல்லுற அந்த மனுஷத்தன் மையை நாங்கள் பெரிசுபுத்தி எங்க முதலாளி சொல்லிட்டாரேன்னு நாங்கெல்லாம் இந்த இடத்தை விட்டு ஒடுவோ முன்னு எதிர்பார்க்குறிஞ்களா?’ எதிர்வாதத்தோடு கேட்டான் செங்கண்ண.

‘ஆமா..... நீங்கெல்லாம் போய்தான் ஆகனும். இந்த காணி ஒன்னும் உங்களுக்குச் சொந்தமில்லை. நான் இந்த இடத்தைவிட்டுப் போன் னு சொன்ன நீங்கெல்லாம் சட்டி முடியைக் கட்டிக்கிட்டு போய் தான் ஆகனும். அதை மறுத் திட்டு சும்மா வீண் வரட்டு வாதம் புரியக்கூடாது! மனுஷத்தன்மையோடு இப்பவே முட்டையைக் கட்டுங்க’ வெறியோடு கத்தினுன் முதலாளி.

‘இந்தாய்யா..... நீங்க சொல்லுற மனுஷத்தன்மையை பெரிசுபுத்தி நாங்க இந்த இடத்தைவிட்டு உங்க அதட்ட வுக்குப் பயந்து ஒடுறதைவிட எங்கள் தொழிலாளர் வர்க்கத் தன்மையின் சக்திமிது நம்பிக்கை வைத்து நியாயம் கேட்கிறோம். இப்ப எதுக்கய்யா நாங்க இந்த இடத்தைவிட்டுவெளியேறனும்?

‘எற்கெனவே உங்கிட்ட நாங்க சொன்னமாதிரி எங்க ஞக்கு அடுத்த இடத்தில் வேலை கிடைக்கும் வரைக்கும் இந்த குடியிருப்புகளைவிட்டு கொஞ்சமும் நகரமாட்டோம். நீங்க அடுத்தவாரம் மிகச் சிறப்பாக திறப்புவிழா வைக்கனுமுன்னு சொல்லுற அந்தப் பெரிய மாளிகை போன்ற கட்டிடம் தன்னால் முளைக்கல்ல. எங்க

உழைப்பால் வியர்வையால் உதிர்த்தால் உருவாவதுநான் அந்த உல்லாச வாரிகளுக்கான மாடிக்கட்டிடம். நீங்க அந்த கட்டிடத்திற்காக கொட்டிய பணத்தைவிட நாங்க கொட்டிய வியர்வையும் ரத்துறவுதயும் சொல்ல முடியாரு. அந்த கட்டிடத்தை உருவாக்க எங்கள் தோழர்கள் வெவ்வளவு பாடுபட்டாங்க.

இந்தக் கட்டிடத்திற்காக அதோ அந்த மலையில் வெட்வைத்து பாறையைப் பிளக்கி றப்ப எங்கத் தோழர்களில் ஒரு வனுள் ‘மைக்கலை’ நாங்க ஏழந்திட்டோம்.

இதோ! இந்தப் புலப் பாதையை அமைக்கிறப்ப அந்த மலையிலிருந்து உருண்டுக்கிட்டு வந்த பாறையில் அடிப்பட்டு துடிக்கத் துடிக்க இங்களையே செத்தாளே எங்க கூட்டத்துப் பொன்னம்மா. இப்படி எத்த ஜயோ தொழிலாளிகள் இங்க காயம்பட்டு ரெத்தங் கொட்டிருக்காங்க.

இருக்கெல்லாம் நீங்க என்னுபதி ல் சொன்னீங்க? ‘கூலிக்காரங்களோட கவனக் குறைவால்தான் அதுகளுக்கு ஆபத்து வருதுன்னு’ எல்லாத்தையும் முடி மறைக்கிட்டங்க. இப்ப என்னரான்னு இந்த இடத்தைவிட்டே ஓடு ஒடுன்னு துரத்துவந்திட்டங்க.

சாலை போட்டு வீடு கட்டிக் கொடுத்த இந்த உழைப்பாளி களை நடு விதியில் நிற்க வச்சி அழு பார்ப்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஆசை? நீங்க எதிலேயும் எங்களை தோற்கடித்திடலாயின்னு நினைக்கிறீங்க..... குடு நாங்க தோத்திட மாட-

போம்’ என்று ஆத்திரத்தோடு ஓசினுள் செங்கண்ண. இவனில் பேச்சை வேண்டா வெறுப்பாகி ஒட்டுக் கொண்டிருந்த முன்னாளி கோபம் பொங்க...,

‘ஏய் இடியட்ட..... சடாபு! என்று கத்தினிட்டு ‘ஏய் செங்கண்ணு கம்மா வார்த்தையைக் கொட்டாதே. ஒன்னப்பத்தி எங்கு முன்னமே தெரியும். நீதான் இந்தக் கூலிப் பட்டா எத்துக்கே வருப்பு நடத்திருஞ். உன் புரட்சி வாதத்தை ஏங்கிட்ட காட்டாதே’ என்று கடுமையாக எச்சரித்துவிட்டு தொழிலாளர்களை அலட்சியமாக பூ... வென்று ஊதி விடுபவன்போலப் பார்த்தவன், ‘ஏய் அடுத்த வாரம் இந்த நியூ பிலிடிங்கை ‘ஓப்பன்’ பண்ணப் போறம். திறப்பு விழாவுக்குக் கெளரவமான பெரிய மனிதர்கள் எல்லாம் வருவாய்க். அலங்க கார்களை எல்லாம் இங்கன்தான் ‘பாக்’ பண்ணலூம். நீங்க இனியும் வரட்டு வாதம் பேசாம் விடியருக்கு முன்னம் இந்த இடத்தைவிட்டு ஓடுகிறீங்க. அப்படி வெளியேறுமால் இருந்திங்க..... அப்பறம் எல்லாத்தையும் கூட்டடோடு போட்டு சட்டுப் பொசிக்கிடுவேன். ஜாக் கிரதை’ என்று உக்கிருத்தோடு கத்திய அந்த வெறியன் காருக்குள் ஏறி கதவை பட்டெனசாத்திக்கொண்டான்.

‘அட சுரண்டல் நாயே உன்னை இங்கே குமித்துக் கிடக்கும் கல்லாலையே அடிச்சிக் கொண்ணுத் தான்’ எறியலூம், என்று ஆத்திரப்பட்ட சில தொழிலாளர்கள் அப்படி செய்யாது தங்கள் ஆக்கிரத்தை அடக்கிக் கொண்டார்.

‘ஏய் கடைசியாய் சொல்லுறேன்..... காலையில் எந்த

நாயும் இங்க இருக்கக் கூடாது. அப்படியிருந்தா சுட்டுத்தான் தன்னுவேன்! என்று இறுதி எச்சரிக்கை கொடுத்த முதலாளி வண்டியைத் திருப்பி மீண்டும் நெடுஞ்சாலைப் பக்கமே செலுத் தினுன். பின் சீற்றில் அமர்த்தி ருந்த பெரிய மனிதர்கள் அவனைப் பாராட்டுவது போல சிரித்துக் கொண்டனர்.

தொழிலாளர்கள் அந்த வண்டியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அது இவர்களைச் சட்டை செய்யாமல் ஒடியது.

செங்கண்ணவும் மற்றும் சில இனந் தோழர்களும் தங்கள் உழைப்பால் நிமிர்ந்து நிற்கும் புதுக் கட்டிடத்தையும் கூனு விழுந்துபோய் நிற்கும் தங்கள் முடியிருப்புகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனால் ஞானம் எதிர்த் திசையில் தெரியும் மல்லுகட்டை வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே பாறையைப் பிளப்பதற்காக வெடிவைக்கும் போது விபத்தில் சிக்கி மாண்ட இவளின் கணவன் ‘மைக்கல்’ மலை உச்சியில் பாறைகளைப் பிளக்கும் சம்மட்டியை பிடித்த படி நிற்பது போன்ற பிரமை இவளுக்கு ஏற்பட்டது. சொற்ப நேரத்தில் அந்தப் பிரமை நீங்கீ இவளின் கணக்கில் நீர் முட்டி வடிந்தது. சிறிது நேரம் தன் ஒருத்தியின் வாழ்க்கையை நிலையைப் பற்றிச் சிந்தி துக்கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட்டு இங்குள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பொதுவான பிரச்சி கீர்யாக்கித் தங்கின்தனையை திருப்பினால். கண்ணேத் துடைத்

துக்கொண்டே புதுக் கட்டிடப் பக்கம் தன் பார் வையை வூட்டினான்.

‘அட்மாடி இவ்வளவு பெரிய கட்டிடம் நைக் கட்டிய எங்க மூக்கு மூக்கு எடமில்லையே. சாலை ஓரத்தினும் சாக்கடைப் பக்கத்தினும் அண்டவாழுமிருந்து எண்ணை அவனுக்கு வேதனை கூடியது.

ஏக்குத்தோடு. வானத்தை அண்ணால் பார்த்தாள்.

இருங்படரும் இந்த நேரத் தில் புள்ளினங்கள் தங்கள் கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தலே.

‘ஏய் ஞானம் ஆயுதக் காம் பூருவில் கூட்டம் போடப் போறுங்கடி சுருக்கா ஒடியாடி’ என்று சிறிது தூரத்தில் நிற்கும் தவசக்கா ஞானத்தைக் கூப்பிட்டாள். ஞானம் தவசக்காவைத் திரும்பிப் பார்த்தாள்.

தங்கள்மீது ஆக்கிரமிப்பு நடத்தும் முதலாளிக்கு எதிராகப் போராடத் தயாராகி விட்டவன்போல அவள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தாள். மற்றத் தொழிலாளர்களும் அதே தன்மையில் அந்த ஆயுதக் காம்பிராவை நோக்கி வேகமாக நடந்தனர். ஞானமும் தவசக்காவுக்குப் பின்னால் அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் அந்த ஆயுதக் காம் பிராக்குள் பாறைகளைச் சுக்குசுக்காக்கும் வெடிமருந்துகளும், சம்மட்டிகளும், கடப் பாறைகளும், கெந்தகப் பெட்டிகளும், பாறைகளுக்கு துளையிடும் உளிகளும், இரும்புக் கம்பிகளும், மற்றும் பல ஆயுதங்களும் நிரம்

பிக் கிடந்தன. இநால் அந்த காம்பிராக்குள் இந்த திமர்க் கூட்டம் நடக்காமல், காப்பிராவுக்கு வெளியே அந்தியர் யாரும் தலைகாட்ட முடியாத அளவுக்கு செங்கண்ணை நலையை ஒரும்பமானது.

அந்தக் கூட்டத்தில், அது கார வெறிபிடித்து தங்கள் மீறு ஆக்கிரமிப்பு நடத்தும் முதலாளிக்கு எதிராக தொழிலாளர்களால் ஒரு தீர்மானம் ஏடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானம்?

பொழுது விடுகிறது,

‘விடுவதற்கு முன் நீங்க வெள்ளாம் இந்த இடத்தை விட்டு வெளியேறுவிட்டால் எல்லாரையும் கூட்டோடு போட்டு சுட்டுப் பொகிக்கிடுவேன்!’ என்று முதலாளி இறுதி எச்சரிக்கை விடுத்தும் எந்தந் தொழிலாளியும் அவனின் எச்சரிக்கைக் குப் பயந்து இந்த குடியிருப்பை விட்டு அகலவில்லை:

ஆனால், அந்த அதிகார வெறியனுக்காக இவ்வளவுக் காலமரக இவர்கள் கஷ்டப் பட்டு வியர்வை சிந்தி, உதிரம் கொட்டிக் கட்டிய அந்தப் பெரிய கட்டிடம் மட்டும் விடைத்து தரைமட்டமாகக் கிடைத்து.

தன் காம்பிராவுக்கு முன் கூடுக்கும் கற்றுவியல் பக்கத்தில் குழந்தையோடு நினைப்படி அந்த சிலைந்த கட்டிடத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஞானம், நெடுஞ்சாலைப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே..... படகு போன்ற முதலாளியின் கார் முன்னுல்லர்

அதற்குப் பின்னால் ஒரு பொலீஸ் ஜிப் வேகமாக வந்துகொண்டு ருந்தது.

‘அட எவன் வந்தாலும் நாங்க தோத்திடமாட்டம். நாங்க குடியிருக்கிற வீட்டோடு எங்கள் எல்லாரையும் சேர்த்து கொள்ளுத்தி விடுவதாக அந்தப் பாவி சொன்னான். ஆன..... நாங்க உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டுக் கட்டின அந்த மாடி வீட்டில் அவன் மட்டும் உல்லாசமாக வாழுணுமாக்கும்?’ என்று வாய்விட்டுச் சொன்னபடி தரைமட்டமான அந்தக் கட்டிடப் பகுதியைப்பார்த்து மெளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். \*



## ஒற்றுமை

உரிமைக் குரல்-  
சமந்துவம்-  
பேசியவர்  
புகைவண்டியில்-  
கீட்டில்-  
நீட்டி நிமிஸ்து  
தாங்கியவர்  
இருக்க இடங்கள்  
கூடுஞ்சியும் எழும்பாதவர்  
‘நகிடுயின்ட’  
ஞால் கேட்டத்தும்  
ஞாளி எழும்பினார் :

இவாலை மணியம்



## பாக்கியம்

துரை - கப்பிரமணியம்

**பாக்கியத்தின் மேல்வார் சொன்னதை மிதத்திடப் பீற்றிட்டுக் கொண்டு முன்று பற்கள் வெளியே தெரிந்தது.** அவளின் தேக்கெல்லையும் பொருக்கடித்து கந்தப்பாக வாக்குக்கண்ணாலோடு பார்ப்பதற்கு மிகவும் அவஸ்த சண்மாக இருந்தாள். அவனுக்குப்பெரும்பாலும் இப்பொருத்தும் விட்டிடல் பாவாட்டையே கடித்த கொள்வாள். கட்டையான கொற்றமானபடியால் ஆவஞ்சுக்கு வயது போனவன்போல் தோக்குற்றம் கொடுக்கவில்லை. இத்தனிக்கும் மேலாக அவள் வாய்ம் போசாட்டாள். பீறப் பிழேயே உண்மை

பாக்கியத்திற்குக் கால் சட்டை அதுவும் நிட்டுக் கால் சட்டை அவிந்தவர்களில் ஒரு, தனி விருப்பம், தான் கலியானம் முடிப்பதென்றாலும் ஒரு நிட்டுக் கால்சட்டை போட்ட

வனைத்தான் முடிப்பதாக அடிக்கடி நன்று உண்மைப் பாவால் சொல்லுவாள்.

சின்னப்பி ஸௌகர் - பாவல் குடிக் குழந்தைகளில் அவளுக்கு நல்ல விருப்பம். பால்குடிக் குழந்தைகளைக் கண்டுவிட்டாலென்றாலும் அந்தக் குழந்தையை வைத்திருப்பவர் களிடம் கேட்டு வாங்கி முடியில் வைத்து, தனது உண்மைப் பாவாலுமால் தாலாட்டுப் பாடுவாள். தானும் ஒரு காற்சட்டைக் காரணக் கலியானம் செய்து அப்படியொரு பின்னோடையைப் பெற்றுத் தாலாட்டுவெதாகத் தனது உண்மைப் பாவாலுமால் சொல்லுவாள்.

பாக்கியம் தனது நமையன் பொன்னுத்துறையோடு தான் சிவித்து வருகிறான். பொன்னுத்துறைக்கூட பிறவி வைக்கதான். பொன்னுத்துறை தனது வீட்டிற்குத்துறையே கொண்டு வருகிற கள்ளுக்கூட்டுவில்லை கள்ளுக்கூட்டுவில்லை கள்ளுக்குறிப்பதைக்கீழ்ப்பாகக் கொண்டிருக்கின்றன. அவன் உழைப்புத் தனக்கும் தனது தங்கை பாக்கியத்திற்கும் பொருதுமானதாக இருந்தது. பாக்கியத்திற்குத்துறை வெள்வர்கள் வார்க்காரர்' கூட பார்த்துவிட்டு அப்படி யோயோய்க்குவர்கள். அவளின் அவச்சனம் அதற்குக் காரணமாக இருந்தது. இருந்தாலும் பொன்னுத்துறை தனது முயற்சியை இன்றும் கைவிடவில்லை.

பாக்கியம் கடந்த ஆறு மாதங்கள் 'வீட்டுக்குத் தூரம்' வராததை யாருக்கும் சொல்லவே இல்லை. ஆறு மாதத்திற்கு முன்பு ஒருநாள் தமையன்யை இல்லாதபோது பக்கத்து விட்டுக் கால்சட்டைக் காரப் பொடியினாலுடு தான் நடந்து கொண்ட விதத்தை நினைக்கும் பொழுது அவளுக்கு மனதில் பயமாகவே இருந்தது. அன்றும், அந்தக் கால்சட்டைக் காரன் தனது 'பசி' யைத் தீர்ப்பதக்காக பாக்கியத்தின் தலையில் அடித்துச் சுத்தியம் செய்து அவளைக் கலியானம் செய்வ

கியம்தான் சமையல் செய்து வைப்பாள். பொன்னுத்துறையின் உடுப்புக்களைக்கூட அவள் தான் துவைத்துப் போடுவாள். தமையன் பொன்னுத்துறை கொட்டிலால் வந்து சாப்பிடுமட்டும் தானும் சாப்பிடமாட்டாள். பாக்கியத்திற்குத் தாய், தந்தை எவ்வாம் பொன்னுத்துறை ஒருவனே.

பாக்கியம் தனிய விட்டிவிருந்தரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரரிடம் பாத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டே கொட்டிலுக்குப் போவான் பொன்னுத்துறை.

பாக்கியத்திற்கு கலியானம் செய்து வைக்கவேண்டுமென்று அவன் கடந்த 'ஒத்து ஆண்டுகளாக எடுத்து வந்த முயற்சிகள் படி தோல்வியே அடைந்தது. பாக்கியத்தைப் பார்க்க வருகின்ற 'வேட்டிக்காரர்' 'சாரக்காரர்' கூட பார்த்துவிட்டு அப்படி யோயோய்க்குவர்கள். அவளின் அவச்சனம் அதற்குக் காரணமாக இருந்தது. இருந்தாலும் பொன்னுத்துறை தனது முயற்சியை இன்றும் கைவிடவில்லை.

பாக்கியம் கடந்த ஆறு மாதங்கள் 'வீட்டுக்குத் தூரம்' வராததை யாருக்கும் சொல்லவே இல்லை. ஆறு மாதத்திற்கு முன்பு ஒருநாள் தமையன்யை இல்லாதபோது பக்கத்து விட்டுக் கால்சட்டைக் காரப் பொடியினாலுடு தான் நடந்து கொண்ட விதத்தை நினைக்கும் பொழுது அவளுக்கு மனதில் பயமாகவே இருந்தது. அன்றும், அந்தக் கால்சட்டைக் காரன் தனது 'பசி' யைத் தீர்ப்பதக்காக பாக்கியத்தின் தலையில் அடித்துச் சுத்தியம் செய்து அவளைக் கலியானம் செய்வ

தாக நம்பப்பண்ணிய் பின்பே தனது பசியைத் தணித்தான். இருந்தும் இதைப்பற்றி யாருக்கும் சொன்னால் குத்திக் கொல் ஆவேன் என்று அவளைப் பயப்படுத்தியிருந்தான்.

தனது வயிற்றில் ஆறுமாத சிக் இருப்பதாக அவள் யாருக்கும் காட்டிக் கொண்டில்லை. அடிவயிறு சிறிது சிறிதாகக் கணக்கு தனது பாவாலையால் இருக்கி இருக்கி கட்டிக் கொள்ளி வந்தான்.

வயிற்றுக்குள் பின்னோர்ந்து நடிக்கும் போதெல் வாம் தங்களும் ஒரு பின்னோரிற்கப்போதென்று அவளது மனதில் மிகிற்சி எழும். ஆனால் கலியானம் செய்யாமல் தான் 'கள்ளப்பின்னோ' ஒன்றைப் பெறப் போவதாக நினைக்கும் பொழுது மனதிற்குள் ஏதேர ஒரு பயம் கொள்விக் கொள்ளும். பின்பு அந்த மிகிற்சியிலே நிர்முவமாகவிடும்.

தனது வயிறு சிறிது சுசா தாராமாகும் பெரிதாகத் தெரியவே பாக்கியம் வையில் லிட்டமாட்டுத் திரிவதைத் தானு கவே இயலுமாவவரை குறைத்துக் கொண்டால். இவனும் முன்பு அக்கம் பக்கத்து விட்டுக்குப் போவதும் தனது நடமாட்டுத் தொடர்வதைத் தானு கவே இயலுமாவவரை குறைத்துக் கொண்டால். இவனும் அதற்கு விட்டுக்குப் போவதும் தனது நடமாட்டுத் தொடர்வதைத் தானு கவே இயலுமாவவரை குறைத்துக் கொண்டது. அயனில் உள்ள பெண்களுக்கு சுத்தியாக இருந்தது.

எதோ தேவைக்காக போவது போவப் போய் நோட்டும் விட்டத் தொடங்கிவர்கள் அய ஹப் பெண்கள். பின்பு சிறிது சிறிதாக உண்மை புரிந்தது.

'உந்த வாய் பறையாத ஊனமைப் பெட்டைக்கும் உந்தக் பாதக வேவஸீ செய்தானே ஆரோப படுபாலி, அவனும் ஆரென்டும் ரொல்லுருளில்ஸி' என்று சில பெண்களும்.

'உவவுக்கு விருப்பமில்லா மல் போனவே உசிதி ஆடினால் நூல் கொக்கலாமே?' என்று சிலபேரும் கணத்கக் கொடங்கினார்கள்.

தமையன் பொன்னுத்துஞ்சு தனது தொழில் முடிந்து விட இக்கு வந்தால் எப்படியாவது நேருக்கு நேர காணப்பதைத் தன்னுல் இயன்றவரை தடுத் துக்கொண்டாள். பொன்னுத் துரை இதைப்பற்றி ஒன்றுமே வன்னிக்கின்லை.

பொன்னுத்துஞ்சு வெளியில் போய்விட்டு வரும்பொழுதெல் வாம் சில பெண்கள் அவனை நிறபாட்டி கையால் கீழ்ச்சைக்காட்டி.

'உண்ணர தங்கச்சி பாக்கியம் பிள்ளைத்தாச்சியாம்?' என்று தனது வயிற்றைத்தட்டிக் காட்டி.

துரை பாக்கியத்தின் ஒளியுமறைவையும் அதோடு தொடர்புடூத்தி என்னிப்பார்த்து விட்டு, இரண்டு மூன்று நாட்களாகப் பாக்கியத்தைக் கவனித்து வந்தான். ஊர்ச் சனங்கள் கேட்பதில் ஏதோ உண்மை விருப்பது போல உணர்ந்தான்.

இதற்குமேலாக, முதன்நாள் செல்லாச்சிக் கிழுப் பொன்னுத்துஞ்சு தனது கள்ளுக்கொட்டில் வேலீ முடிந்து மத்தியானம் வெயிலுக்குள்ளால் பசியோடு சாப்பாட்டிற்கு வரும் பொழுது மற்று நெயான்தியாக,

'என்ன உண்ணர தங்கச்சி பாக்கியம் பிள்ளைத்தாச்சியாம்?' என்று தனது வயிற்றைத்தட்டிக் காட்டி.

'உவன் என் போனவன்... உது ஆற்றை வேலீ.....?' என்றெல்லாம் நெர்சத்தைப் பின்து செல்லும் கொன்னிகள் கேட்டு ஏற்கனவே அவன் அமன்தில் ஏரிந்துகொண்டிருக்கும் வேதனைக்கு எண்ணொ வைற்றி விட்டாள்.

இதீரக்கேட்ட பொன்னுத்துஞ்சு ஊனமை திடைரான்று வெறிகொண்டவன்போல ஆதி, குசி விக்குள் வேங்கைப்புவி போல் பாய்ந்து, சமைத்துக் கொண்டிருந்த பாக்கியத்தின் தலையீரில் கெட்டியாகப் பிடித்து அவனைக் கொற கொற வென் வெளியே இழுத்துக் கொண்டு வந்து, அவளை துவிற்றைக்காட்டி. 'உதென்ன உதுக்கு ஆர் பொறுப்பு' என்று பொருள்பட தனது கட்டு விரலால் கட்டிக்காட்டி கண்கள் கோபக்கணல்கக்க ஆவேசத் தோடு கேட்டான்.

பாக்கியம் நிவத்தைப் பார்த்துக்கொண்டு சைக்கையால் கூட ஒன்றும் பேசாது நின்றான். இந்த மௌனம் பொன்னுத்துஞ்சு மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. எனவே, அவன் தன்னியே மறந்து அவனுக்குக் கையானும் காலாறும் படுமோசமாக அடித்தான். அவன் அவனது அடிதாங்க முடியாமல் 'ஆ..... ஓ.....' என்று கத்தி அள். அவனுக்கு இன்னும் ஆத்திரம் நிரைவிலை. கண்டியாக அவன் எட்டி அவனின் வயிற்றில் உடைந்தான். அவன் அப்படியே வயிற்றைப் பொத்திக்கொண்டு 'ஆ.....' என்று அவனியாடியே நிலத்தில் குந்தி இருந்து, பின் சரிந்து படுத்துக்கொண்டாள். இந்தக் கலவரம் அக்கம் பக்கத்து விட்டுச் சன்னக்ஞக்குக் கேட்கவே, அவர்கள் ஒடிவந்து, விலக்குப்பிடித்து, பாக்கியத்தைத் தூக்கிக்கொன் டுபோய் விருந்தையில் கிடத்தி கொப்பி பருக்கினார்கள்.

இதைக் கேள்விப்பட்ட செல்லாச்சிக் கிழவி ஒடிவந்து, 'எட்ட மடையா இப்படியும் அடிக்கிறதோடா பச்சைப் பிள்ளைத்தாச்சிக்கு?' அவன் செத்தால் நீ மறியலுக்கெல்ல போகப் போகிறோய்' என்று அவனுக்கு விழுங்கக் கூடியதாக தனது கைக்குமேல் கையை கைமாச்சி வில் பூட்டப்பட்ட கைபோல் கவுத்துக் காட்டினான்.

பொன்னுத்துஞ்சு ஊனமை இன்னும் கோபம் தலையாதவனுக்கொண்டு சாப்பிடாமல் படுத்திருந்தார்கள். பாக்கியத்துக்கு அழுது அழுது கண்கள் இரண்டும் கொவ்வைப்பழமாய் விவரது முகமெல்லாம் வீங்கியிருந்தது. இரவு பத்து மணி, பாக்கியத்

என்று செல்லாச்சிக் கிழவி அதைப் பொருட்படுத்தவில்லை.

பாக்கியம் 'ஓ.....' என்று கத்தி வயிற்றைப் பொத்திக் கொண்டு நிலத்திலிருந்து பின்சரித்து படுத்த காட்சி பொன்னுத்துஞ்சு மனதில் வந்தபொயுதி அவனுல் மனதில் வந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை. ஏவன் முன்பு ஒரு நாளாவது பாக்கியத்தின் மேலில் தொட்டதெடியாது. அவன் அவனை அப்படியே விட்டு விட்டு ஒடிப்போய்த் தனது தலையை பக்கத்தில் நிற்கும் தென்னை மரத்தில் மட்டாரமடார் என்று அடித்தான். அடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அடிதாங்கு அவன் தலையைத் தென்னைமரத்தோடு அடிப்படைப்பார்த்துக்கொண்டு நின்ற அயல்விட்டுக்காரார்களில் ஒருவன் ஒடிப்போய் அவனைப் பிடித்து, 'அப்பால் இழுத்துச் சென்று,

'இனி என்ன செய்கிறது. அவன் பாவும், ஆரோ மராத் திப் போட்டாங்கள்' என்று கருத்துப்பட தனக்குத் தெரிந்த விதத்தில் சைக்க காட்டி அறுதல் கூறினன். ஆனால் பொன்னுத்துஞ்சு ஊனமை மவவேதனை தாங்கமுடியாதவனுய பின்னும் மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

மத்தியான நடந்த சம்பந்த காரணமாக பாக்கியமும் பொன்னுத்துஞ்சு வயிற்றும் ஒரு வரோடு ஒருவர் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் படுத்திருந்தார்கள். பாக்கியத்துக்கு அழுது அழுது கண்கள் இரண்டும் கொவ்வைப்பழமாய் விவரது முகமெல்லாம் வீங்கியிருந்தது. இரவு பத்து மணி, பாக்கியத்

திற்கு அடிவயிற்றில் நெருக்கு தெருக்கென்று குத்துத் தொடங்கியது. நேரம் ஆக ஆக அவளுக்கு வேதனை அதிகரித்துக் கொண்டே போனது. இருக்கவும் முடியாமல் சரிந்து படுக்கவும் முடியாமல் பாக்கியும் தனது அடிவயிற்றைத் தடவிக்கொண்டே வீட்டிற்குள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தாள். அன்று மத்தியாண்ம் சாப்பிடாதுவிட்ட கலையுணர்வும் அவனை மேலும் வாட்டியது. தலையென்பொன்னுத்துறை மனமையெமள்ளச் சுரங்கி எழுப்பி தனக்கு வயிற்றிற்குள் என்ன வோ செய்கின்றது என்று வயிற்றைத் தடவிக்க சொல்ல வாமென் எத்தவித்த அவள் மனத்திற்குள் எதோ பயம் கொண்டிருக்காள், வேதனையை ஒரு வாரு தாங்கிக்கொண்டு மீண்டும் அங்கும் இங்கும் நடந்தாள்.

சிறிது நேரம் சொன்னைக் கடித்துக்கொண்டு நடந்த பாக்கியத்திற்கு வேதனை தாங்க முடியாமல் எந்துவிடவே, ‘ஆ.....ஆ.....’ என்று மனமைக் குரலால் வீரிட்டுக் கத்தி தவது தலையைச் சுலுரோடு மட்டும் வென்று அடித்தாள்;

பொன்னுத்துறை தற்கேய வாக என்னத்திற்கோ எழுந்த வன் திரும்பிப் பாக்கியத்தைப் பார்த்தாள். அவள் தலையிர்கள் கலைந்து மரணவியர்வை வீரர்க்க, கால்கள் இரண்டையும் அகட்டி எறிந்துவிட்டு ‘ஆ.....ஆ.....’ என்று கத்துவதைக் கண்டான். உடனே எழுந்து ஒடிப்போய் பக்கத்துவீட்டுச் செல்லாச்சிக் கிழவியைக் கூட்டிக்கொண்டு ஒடிவந்தான். செல்லாக்கிழவித் தனது மகள் பூமனியையும் கூட்டிக்கொண்டு ஒடின்டாள். ★

கொண்டு வந்து பார்த்த பொழுது, பாக்கியத்தின் நிலை செல்லாச்சிக்கிழவியையே கண்கலங்க வைத்துவிட்டது. உடனே செல்லாச்சிக் கிழவிகாரோன்றைப் பிடித்துப் பாக்கியத்தை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு ஒடினாள்:

இரவு பதினெடு மணிக்கு பாக்கியத்தொடும் தமிழ்நெபான்னுத்துறையோடும் ஆஸ்பத்திரிக்குச் சென்ற செல்லாச்சிக்கிழவி, வீடியப்புறம் வீட்டிற்கு வரும்பொழுது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தாள். விசயத்தை விசாரித்தபொழுது, பாக்கியம் ஒரு குறைநாடப் பின்னையை பெற்றுத்தென்றும், கடிய இருத்தப்பெருக்கினால் அறிவு நினைவு இன்றி கவலைக்கிடமான தினுமில் கிடக்கிறோன் என்றும் சொன்னான். ■

இரண்டொரு மணித்தியாலம் கழித்து பொன்னுத்துறை ஆவேசமாக ஒடிவந்தாள். ஒடிவந்து, தனது மனமைப்பாளையிலேயே ஒன்றும் சொல்ல முடியாத வாருச் சுதா அமுதகொண்டு, சூனிந்து இரண்டு கையாலும் மங்களை வாரி எடுத்து, ‘ஆ.....கடவுளை உந்த வாய்ப்போத மனமைப்பெட்டைக்கு இந்தக் கறுமத் தைச் செய்தவன் சிதறிப்போக வேணும்’ என்று திட்டுவது போல எறிந்துவிட்டு வீறிட்டுக் கத்தினான்.

பாக்கியம் கால்சட்டைக் காரன் செய்த அக்கிரமத்திற்குத் தன்மைத்தானே இரையாக்கிக் கொண்டு அவனை யாரென்று காட்டிக்கொடுக்காது வெறும் மனமையாகவே இந்த உலைக்கிட்டு ஒடின்டாள். ★

## சோஷலிச எதார்த்தவாதம்

வளருகிறதா,

தேய்கிறதா?

டாக்டர் யாக்கோவ் எல்ஸ்போக

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், இதர மேலை நாடுகளிலும், ‘சோவியத் தியலாளர்கள்’ உள்ளனர். நவீன் சோவியத் திலக்கியப் போக்குக்கூடுப்பற்றி இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், இவர்கள்து ஆராய்ச்சிகள் நடந்துள்ள விலைகளில் அமைந்திருக்கவில்லை. இவர்களில் சிலரது ஆராய்ச்சிக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமேயில்லை. ஏனெனில், பல தேவியத்தன்மை கொண்ட நவீன் சோவியத் திலக்கியத்தின் உண்மையான போக்குகளைக் காணக் கூடாது என்று இவர்கள் தமதுகண்களை இறுக முடிக் கொள்கின்றனர்; இவர்கள் குரோத்துத்தியுடன் நவீன் சோவியத் திலக்கியத்தை அனுகூலிக்கும் என்பதை எதார்த்த நாக்குகள் என்ன பூர்வங்களை எழுத்தாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

கலை — இலக்கியப் படைப்பு என்பது, வாழ்வின் அழகுகளையும் உணர்ச்சிக் கிக்கல்களையும் மனிதனுக்கு எடுத்துக் கூற வேண்டும். தனவிடமும், பிற மக்களிடமும், சமுதாயத்திடமும் இருக்கும் நல்ல அம்சங்களையும், அனுபவிக்க அம்சங்களையும், மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்; நேரிக்க வேண்டும்; அவற்றைப் பெறுவதில் ஆரும் காட்ட வேண்டும். இந்தக் குறிக்கொள்கள் தாம் சோவியத்தை குற்றக்கறுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஊக்கறுட்டுகின்றன’ என்று சிற்கில் அய்ந்முதோய் என்னும் பிரபல கிரகினிய எழுத்தாளர்

கூறுகிறோர். உன்னத உணர்ச்சி கண்ணும் சிந்தனை கண்ணும் கொண்ட சோஷலிச் கலாசார ரத்திற்காகவும், மக்களிடையே மனிதாபிமான உணர்வகளை வளர்க்கும் கலாச்சாரத்திற்காகவும், சோஷலிச் ஜனதாயகத் திற்காகவும், சோவியத் எழுத்தாளர்களும் கலைஞர்களும் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் போக்கைப் பல்வேறு கோவியத் எழுத்தாளர்கள் பலவிதமாக வெளியிடுகின்றனர்; அவர்களுடுத் தனித் தன்மைக்கும், அவர்கள் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கும் ஏற்பக்கையழகுடன் சித்திரிக்கின்றனர்.

எடுத்துக்காட்டார், சிங்கில் அய்தமதோவின் 'ஞால் சாரி' என்ற நாவலை எடுத்துக்கொண்டவார். கால்நடை வளர்ப்பாளராகப் பணியாற்றும் தானுபாய் என்பவரின் நீண்ட நெடுயாவாத்துக்கைப் பாதையை இந்துல் விஷயிக்கிறது. கொடுமையான வீராந்திரமிகுந்து அவரை விடுவித்தது. 1917-ஆம் தேதியில் நடைபெற்ற அக்டோபர் புத்திரி. அந்த மாபெரும் புத்திரிக்குப் பின்னர், புதிய வாழ்வைக் கட்டுவதில் தானுபாய் திவியமாக கடுப்பட்டார். இந்தாவலின் ஆஸ்ரியர் சிங்கில் அய்தமதோவால், தானுபாயின் ஆன்மீக வளர்ச்சியையும், உணர்வு பூர்வமான உழைப்பையும், உயர்ந்த நேயத்தையும், குறைபாடுகளையும், மிக நளிமைக்கவும், உள்ளத்தில் படியும் முறையிலும் சித்திரிக்கிறார். மக்கள்பால் விக்வாசம் கொண்டுள்ள, உண்மைக்காக அயராது போராடுகின்ற, உணர்ச்சியும் உறுதியும் நிரம்பிய ஓர் மனிதனின் சித்திரத்தைக் கவிதை அழுகுடன் அய்தமதோவால் சித்திரத்துவரா.

தானுபாயின் இப்பொது பங்களும், அவர் வாழ்வின் மேடு பள்ளங்களும், விசுவாசமிக்க அவர்களுது குதியெய்யான குல்சாரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். இந்தாவலின் இறுதியில், கிழவன் தானுபாயையும் செத்துக் கொண்டிருக்கும் குல்சாரியையும் காணவின்றோம். ஆனால் 'வயது முதிர்ச்சியின் காரணமாக மனிதன் முதுவை அடைவதில்லை' என்பது தானுபாய்க்குத் தெரியும்; தம் வாழ்வின் மீதிக் காலத்தை அவர் கும்மா குழிக்க விரும்பவில்லை. தன்னுடைய உழைப்பு, சமுதாயத்திற்கு இன்னும் தேவைப்படும் என்பதை அவர் அறிவார். துவப்புதையானா, வயதின் முதிர்ச்சியோ, அவர்களுது வைராக்கியத்தை சித்தத்துவிடவில்லை. தார்மிக வெற்றிக்கு அத்தியாவசியமான மாபெரும் ஆஸ்ரிக் கச்திகளை இந்தாவலாவியர் கட்டிக் காட்டுகிறார். மக்களுடனும் சோஷலிச்ததின் வீறுமிக்க இடங்களில் கூடுதலும் ஒன்றுபட்டு நிற்பதில் தான் இந்த ஆண்மை காத்திகள் அடங்கியுள்ளன. சோஷலிச் இவக்கியங்களின்படித்தான் தானுபாய் வாழுந்தார். அந்த இடத்தைகளே விற்றந் தெய்வங்களைச் செய்யுமாறு அவரைத் தான்திடன்.

சிங்கில் அய்தமதோவுடையுடுத் துதாநாயகனின் பண்பி ஆர்வன புற, அக முற்பாடுகளைக் கூர்மையாகச் சித்திரிக்குள்ளார். புதிய மனிதனை உருவாக்குவதற்கும், சோவியத் மக்களின் தார்மிக வாழ்வை இடையிழுது வளர்ப்பதற்கும் நல்சிறந்த ஆஸ்ரிகப் பண்புகள் மிக அவசியமாகும். இந்தப் பண்புகளைக் கூர்மையாகச் சித்திரிப்பது, சோஷலிச் எதார்த்த

வாதத்தின் குவிச் சிறப்பான அம்சங்களில் ஒன்றாக கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் சேரவியத்தை இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள சில எழுத்தாளரின் படைப்புக்களில் இத்தத அம்சத்தை மிக சுத் தெளிவாகக் காணகின்றோம்.

'அந்தம் காவம்' என்பது விக்டர் ரஸ்ட்னின் என்ற இளம் வைச்சிரிய எழுத்தாளரின் நெடுங்கைத்தயாகும். அன்னை ஆண்டுகளில் வெளிவந்த பிரபல படைப்புக்களில் இருந்தும் ஒன்று, ஒரு குதியானவர்க் கிறவியின் அந்தம் காலத்தை இது சித்திரிக்கின்றது. படுகூலையருடே அவனாது குழந்தைகள் குழந்தை நிற்க, இறுதிக்காலம் அவனை நெருங்கு விற்கு.

சோவியத் தூணியில் பெற்ற மூர்களுக்கும் முழுந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவுகளை, ஏனைய அம்சங்களைடு, தார்மிக அம்சங்களும் நிர்மானிக்கின்றன என்பதற்கும், இந்த தார்மிக அம்சங்கள், மக்களின் வாழ்வில் சோஷலிச் எதார்த்தச் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள ஒரு அம்சத்தையும், சித்தாந்த மற்றும் கலாசார நிதியான உள்ளடக்கத்தில் அது மிகச் செழுமையாக விளங்குகிறது என்பதை யும், நாம் கான்கீரூம்: சோஷலிச் இலக்கியமானது, உலக இலக்கிய இயக்கத்தில் ஒரு வளிமையான அம்சமாக விளங்கிறது; மனித குலத்தின் ஆன்மீக முன்னேற்றத்தில் இருந்தும், தற்கால உலகப் பூர்ச்சிகர இயக்கத்திலிருந்தும், அதற்பிரிக்கவே முடியாது. ★

சோவியத் தூண்துவம், கடந்த மையுணர்வுடனும் கழித்துவிட்டதாக அவனுக்குத் தொன்றுகிறது. அவனது குழந்தைகளைச் சித்திரிக்கும் ஆசிரியர். அவர்கள் ஆனால் ஆஸ்ரிகள் பகுதி யாக விளங்கும் சேரவியத்தை எதார்த்தத்தின் புதிய அம்சங்களைத் தெளிவான வரணங்களில் தீட்டுகிறார்.

சோவியத் தொர்த்தவாதப் படைப்புக்கள் மந்தமாக உள்ளன என்றும், அவற்றில் கலையாறு இல்லை என்றும் எழுதுகிற பிரிட்டஷ், அமெரிக்க சோவியத் தொல்லார்'களின் கட்டுக்கைத்தெளிவாவு மட்டமானவை என்பதை மேற்கண்ட ரூஸ்கள் நிருபிக்கின்றன. அங்குட வாழ்வை விரிவாகச் சித்திரிக்கும் விக்டர் ரஸ்புதின், தமது கதாபாத்திரங்களில் அகாமனி ஆழங்களை ஜன டெரு விப் பார்க்கிறார். சிங்கில் அய்தமதோவின் படைப்பு, கிர்கீவிய நாட்டுப்பூர்க்க கவைகளின் இடுக்காசம் மற்றும் காலிய மரபுகளைப் பிரதிபலிக்கிறது.

எனவே, இன்றைய கால கட்டத்தில் சோஷலிச் எதார்த்தவாதம் வீழ்ச்சி அடையவில்லை என்பதையும், சித்தாந்த மற்றும் கலாசார நிதியான உள்ளடக்கத்தில் அது மிகச் செழுமையாக விளங்குகிறது என்பதை யும், நாம் கான்கீரூம்:

சோஷலிச் இலக்கியமானது, உலக இலக்கிய இயக்கத்தில் ஒரு வளிமையான அம்சமாக விளங்கிறது; மனித குலத்தின் ஆன்மீக முன்னேற்றத்தில் இருந்தும், தற்கால உலகப் பூர்ச்சிகர இயக்கத்திலிருந்தும், அதற்பிரிக்கவே முடியாது. ★

ஏ. ஜே. க. கட்டுரை தொடர்பாக



## இலக்ஷ்யம் செய்வது சூதாட்டமா?

மு. சுன்கராஜன்

மல்லிகை ஜான் மாத இதழில் நால்வர் கருத்துத் தெரி வித்திருந்தார்கள். அவற்றில் அ. க. நாகராஜா அவர்கள் கூறிய ‘சமுத்து சஞ்சிகைகளும், நால்வர்களும் என் போதியளவு இங்கு விற்பனையாவதில்லை என்ற கேள்வியைக் கேட்டு, குற்றச் சாட்டை எழுத்தாளர்கள் மேலும் மட்டும் சமுத்துவதில் அர்த்தமே இல்லை’ என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்திக் கொண்டு எனது கட்டுரையைத் தொடர்கிறேன்.

கேள்வி இருக்கட்டும்.

‘போதியளவு’ என்றால் எவ்வளவு

தமிழகத்தின் கிறநத எழுத்தாளர் ஒருவர் (மணியன், குரும்பூர் குப்புசாமி இத்தியாதி இத்தியாதி அல்ல) தமது தரமான நாவலைப்பற்றிக் குறிப்பி மேபோது ‘எழுவருடங்களில் முதல் பதிப்பு ஆயிரம் பிரதிகள் விற்று முடித்திருந்தால்கூட ஆச

சரியாப்படுவதற்கில்லை’ என்றது நினைவில் நிற்கிறது.

அதே வேளையில் யாழிப்பாணத்தில் சில மாதங்களுக்குமுன் ஒரு பள்ளிக்கூடத் தூல் நிலையத்துக்கு ஆயிரத்து நால்லூரு ரூபாவிற்கு ‘சமுத்து நூல்கள் மட்டும்’ வாங்கவந்தவர்களுக்கு என்னுறை ரூபாய்க்கூடத் தூல் கள் கிடைக்கவில்லை.

தற்போது பரப்பறப்போடு வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் வீரகேசன் பிரசுரங்கள் குறைந்தது ஆயிரம் பிரதிகள் வரை அச்சிடப்படுவதாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் சொல்கின்றன.

கடந்த மாதமே ஆரம்பிக்கப்பட்ட ஒரு ‘கலை’ ப் பத்திரிகைக்கு அதன் அளவில் எட்டுப் பக்கங்களில் இருபது ஆயிரம் பிரதிகள் அச்சிடக்கூடிய ‘நியூஸ் ப்ரின்ற்’ பரமிட இருக்கிறது.

முன்றுவது இதழ் வெளி வந்திருக்கும் ஜம்பத்தாறு பக்க

சமுத்தின் புதிய மாதச் சஞ்சிகை எழுதியிரக்கு ஜானு பிரதிகள் அச்சிடப்பட்டனவாம்.

‘பொம்மை’ பத்திரிகையே இலங்கையில் ஆரூயிரம் பிரதிகளே விற்பனையாயிற்று. ‘ராணி’ வாரந்தோறும் ஜாயாயிரம் பிரதிகளும், ராணிமுத்து வெளியீடு மாதந்தோறும் நாலாயிரம் பிரதிகளும் விற்பனையாயின். கட்டுப்பாடு வருமுன்னர் கல்லீடு ஆயிரம் பிரதிகளும், விகடன் எட்டாயிரம் பிரதிகளும், குழுதம் ஒன்பதினையிரம் பிரதிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவை இப்படியிருக்க எனது பத்திரிகை அனுபவங்களை கூறுவது மீண்டும் பொருத்தானதென்று நினைக்கின்றேன் —

ஏற்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் - அதாவது இப்போதைய கட்டுப்பாடோ, அரசின் ஆதரவோ இல்லாத அன்று ‘கலைச்செல்லி’ மூலாயிரம் பிரதிகள் விற்பனையாயிற்று. நான் ‘அஞ்சலி’ யில் பணியாற்றிய போது அது மூலாயிரத்து ஐந்தாறு பிரதிகள் விற்பனையாயிற்று (இல்லிருப்பத்திரிகைகளும் வாசகர்கள் இல்லாமல்தான் நிறுத்தப்பட்டன என்று யாராவது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி விடாதிர்கள்)

‘கலைச் செல்லி’ வாசகர்களும், ‘அஞ்சலி’ வாசகர்களும் ஒரே தரத்தினரல்லர். ‘கலைச் செல்லி’ க்கு எழுத்தாளரிடமும், ஆசிரியர்களிடமும், பல்கலைக்கழகத்திலும், அன்று புதிதாக எழுதத் தொடங்கியவர்களிடமும் அதிக செல்வாக்கிருந்தது. ஆனால் ‘அஞ்சலி’ வாசகர்களில் அதிகமானோர் சாமானியர்கள். அது மலைநாட்டிலேயே அதிகம்

விற்பனையாயிற்று. (இங்கு வேறு இலக்கியாப் பத்திரிகைகளைக் குறிப்பிடாததன் காரணம், அவற்றின் வாசகர்களும் இவற்றின் வாசகர்களுக்குள் அடங்குவர் என்பதாலேயாம்)

இவைதனிருப்பதாக விற்பனையாகும் இருவேறு அரசியல் வாராப் பத்திரிகைகளிலும் (1970-லும் 1972-லும்) பணியாயிரியிருக்கின்றேன். அவற்றின் வாசகர்களின் ரசனையும், தாழும், அரசியல் அறிவும் வெளவேறானவை.

இன்றே பத்திரிகை விற்பனை து, முன்னர் இல்லாத சாதகங்கள் தூண்டியிருக்கின்றன. அரசாங்கம் சஞ்சிகைகளுக்கு உதவிசொல்வதாகக் கூறிக்கொள்கிறது.

எனவே இன்று ஒரு இலக்கியப் பத்திரிகையின் விற்பனை எவ்வளவாயிருத்தல் வேண்டும். அதன் கூக்கார் வெதாகை எத்தனையிருக்க வேண்டும் என்றெல்லாம் கணக்கிடுவது கஷ்டமான காரியமல்லதான்.

என்றாலும் ‘போதியளவு’ என்றால் எத்தனை?

நம் கணக்கு, ‘போதியளவு’ டன் ஒத்து வருகின்றதா? இல்லையாயின் ஏன்? — சரி.....

ஒரு இலக்கியப் பத்திரிகை இங்கு ஒரு ஜாயாயிரம் பிரதிகள் விற்கிற போதுமா? இப்போதைய விற்பனை அதற்கும் குறையவா? அப்படியானால் எத்தனை? மூலாயிரமா? அதற்கும் குறையவா?

மூலாயிரம்தான் என்றால்! பத்துவருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு இலக்கியச் சஞ்சிகையின் விற்பனையும் மூலாயிரம்,

இன்னதை ஒரு இலக்கியம் பட்ட  
நிலைகளின் விற்பனையும் ஸ்ரவா  
ஸ்ரம்தான்.

அப்படியானால் இந்தப் பத்  
தூண்டிகளாக வாசகர்களைப்  
பொறுத்தவரில் பத்திரிகாசிரி  
யர்கள் என்னதான் செய்து  
கொண்டிருந்தார்கள்? இன்றைய  
3000 பேர்களில் இலக்கியப் பத்  
திரிக்கைக்காரர் புதிதாக உரு  
வாக்கிய வாசகர்கள்தான் எக்  
தலை பேர்? விரல் மிக்கவராம?

'வாசகர்களை உருவாக்குவது கம்டமிரண் செயல்' என்றால், என்னென்ன செய்து கம்பப்பட்டார்கள்.

நிச்சயமாகவே எதுவிடே  
இல்லை எனவாம். படிக்கிறவை  
கொப்பற்றி அக்கண்ண கொள்ளா  
மல் 'போதியவை' க்குப் போவது  
தவ வில்லையோ?

நான் ஒவ்வொரு மாதமும்  
யாழ்ப்பாணத்திலும், கொழும்  
பிழுமாக பல எழுத்தாளர்களை  
இலக்கிய நஷ்பர்களைச் சந்திக்  
கிறேன். கட்டங்களுக்குச் சமு  
கமளிக்கின்றேன். அங்கெல்லாம்  
மின்டும், மீண்டும் பார்த்த  
முகங்களையேதான் பார்க்கிறேன்  
புதியவர்கள் என்றால் கடந்த  
நான் குடும்பத்தின்பெருமை  
பதின்மூன்று எழுத்தாளர்களை  
யும், நா ஆ. ஐந்து வாசகர்களை  
யும் (பாவம் ஒரேபொரு விமர்  
சக்க குஞ்சையுமே) காணக்  
கூடியதாயிருக்கிறது.

நவீன இலக்கிய வகைகளின் முதலாவது சிறஞ்சியான 'நல்வ வன்' 1955-ல் நூற்றுவம் பெற்றது. அதுமுதல் நாம் இலக்கியத்தின் பேரால் போராடிய போராடியே - இலக்கியத் தளர்களில் - முன் னேறியிருக்கின்றேம்.

அனங் இந்தப் 18 ஆண்டுகளில்  
பத்திரிகை வளர்ச்சியோ, காச-  
கர் வளர்ச்சியோ அசைந்தது  
கீழைத் தெரியவில்லையோ. ஏன்?

முதலாவது காரணம், எழுத்தாளன் பத்திரிகைக்கந்தாத்த வந்தது. இரண்டாவது காரணம் அந்த எழுத்தாளனுக்கப்பட்டவ னுக்கு ஜெய்வெலிசும் புரியாமலி ருப்பது. அடுத்த காரணம் அரசில். அதைவிட முக்கிய காரணம் வாரசுக்கீஸ்ப் புரிந்துகொள்ளாதது. (வாரசுக்கீஸ்ப் ஒரு தரமான வாசக்கூற உருவாக்க அவைப்ப புரிந்து கொண்டிருக்க வேண்டுவது முக்கியம். ஆனால் தூதிர்ஷ்டவசமாக இங்கு எழுத்தாளனைப் புரிந்து கொண்டுமொன ஏத்து 'வாரசுக்' கீஸ்ப் புரிந்து கொள்ளவில்லை)

நமது இலக்கியப் பத்திரிகைகளின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்குமாக அரசு பல வாக்குறுதிகளை அளித்தது. முதற்படியாக சில பத்திரிகைகளை தடைசெய்ததோடு, வேறு சில பத்திரிகைகளின் இருக்குமாறியைக்கட்டுப்புக்கியது.

பத்திரிகைக் கட்டுப்பாடு  
வந்தது சரி. ஆனால் அவற்றின்  
இறக்குமதி அனுமதிபெற்ற  
எண்டிகள், உள்ளூர் பத்திரிகைகளை  
வளர்க்க என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்? மழுத்  
துப் பத்திரிகைகளுக்கு ஒதுவ  
வேண்டும் என்ற நஸ்வெள்ளை  
மாவது வெர்களுக்குண்டா?

"ஏ' என்ற நியஸ் ஏதுண்டைத் தவரிரு வேறு எவ்வும் சமுத்துப் பக்திரிகையின் ஒரோ யொரு பிரதியைத்தானும் விற்கவேண்டுமென முயற்சித்ததாகத் தெரியவில்லை. எனவே சமுத்து இலக்கியப் பக்திரிகை

கலை வளர்க்க வேண்டும் என்று  
சலுகையில்போடி பகுவிமிகை விர  
பண் அனுமதி பெற்றுக்கொண்ட  
- நமது பதிதினாக்களுக்கு உழை  
சத்துத்துக்கான ஆதரவும் நவீ  
காத - இப்படியானவர்களுக்கு  
தொடர்ந்து இருக்குமதி அவும்  
கிய விப்பது நியாயமானது  
தானு?"

தென்னிட்டியப் பத்திரிகை  
கள் ~4000-ம் லிற்றுப் பணம்  
படின்னுவதுல்ல, உள்ளுர் சுப்பு  
கைக்களின் வளர்ச்சிக்கும் உதவு  
வது என்பதே கட்டுப்பாடுத்  
கோத்தும் என்பதால் அரசு  
மீசுடும் இவ்விஷயத்தை புனித  
ராலோச்சீஸ் செய்தால் நன்று

நாலாயிரம் அவைந்தகவில்  
டெண் ஏக்போகுமாக விற்கும்  
ஏதுண்டு அல்லது தினமலைகிடிது  
ஏதுண்டு எத்தனை சுமார் து அது  
பதுகிளி பிரதிகளை விற்று  
கொடுக்கும் முயற்சியில் மூயா  
உள்ளார்கள்? சமுத்து கேதிம்  
இலக்கியத்தை வரைக்க முன்  
வந்து அடிக் இவ்விஷயத்தை  
கவனத்திற் கொள்ள வேண்டும்

நமது பக்திவிகைகள் போக  
யனவில் அதற்கு மேலும் விரு  
ப்பேண்டாக இவ்வாரை நடவடிக்கைளே பயன்விக்க முடியும்

முன்று இவ்வியத் தரமற்ற  
புத்தகங்களை இங்கு வந்து  
குவிர்களை என்றால் இப்போதே  
அந்த மாச்சுக்கட்டப் பிழகு  
அதே தாத்து முன்றந்தர புத்த  
கங்கள் இங்கு தயாரிக்கப்படு  
கின்றன.

‘கோட்ட ம்பாக்கத்து’ ‘கும்  
புடி’ கால்க்கு இன் கு துவை  
பிடி கு ம் பதினிலைக்கும்  
பசாருக் கவைகள் பண்டக்கும்  
‘ஸ்டார் ஸ்ரெட்டர்’ காலம், விழ

வேவு என்று என்னவோ பண  
காம் கூரம்பவான்களும் நிறைந்  
குவிட்டார்கள்.

மக்களே இலகுவில் கவரக் கூடிய சிறந்த - பரந்த சாதனம் சினிமா. ஆனால் அந்தச் சினி மாங்குப் பக்கங்கள் துயாரிக் கூம் பத் திரி கைகள் - திடிய ஸ்திரோ, செல்லுடர் ஜேம்ஸ் பிரிவி பேன்ற இயக்குநர்களைப் பற்றி எழுத வேண்டாம், அவற்றைப் படிக்க ஆட்களிலே! என்று அறிவிக்குமானவுக்கு ஆசிரியர்கள் அறிஞர்களாயிருக்கின்றார்கள். (இது உண்மைச் சம்பவம்)

இவையெல்லாம் இப்படியிருக்க தரமான வாசக்களை நடத்துவதற்குத் தவதும், ஒரு இலக்கியம் பதிகரிக்கப்படும் போதிய எவு விற்பனை செய்வதும்தான் எப்படி?

பத்திரிகையும். இவ்வியாழந் தட சூதாட்டமாக மாறி விட்டால் (இன்னையும் மாற வில்லையா?) பிறகு தேசிய இலக்கியர் பண்டிப்பதெல்லாம் கத்தை ‘உறுப்புக்’ தான். ஆரம்பத்தில் சஞ்சிகைக்க சட்டுப்பாட்டை எதிர்த்த வர்கள் இன்னர் அதையே விவாதாரமாகவும், சூதாட்டமாகவும் ஏற்றுக் கொண்டு அதை ஆதரித்து ‘எழுதுகியது’ அப்போதும் களி, இப்போதும் களி கட்டுப்பாட்டை மிக கொங்கையாகவே புரிந்து சொல்லதைக் கான் காட்டி கிறது.

எனவே - இவ்வாறுள் சிக்கு  
குல்களினும் ஒரு இலக்கியப்  
யத்திற்கை போதியவை விற்க  
நாம் மீண்டும் 'பிரகுக்கத்திரா  
சுப் போக்குக்கொடி உயர்த்து  
வேண்டியவர்களாயிருக்கின்றோம்'

காரணம் புற எதிரியை விட,  
உள் எதிரியே அபாயகரமான  
வன்,

இப்படியான நடைமுறையில்  
வேற்படும் பிரச்சினைகளின் காரணமாகவே அவற்றைத் துரிதக்கியில் தவிர்க்கவும், நமது தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் சட்டப்பாதுகாப்புத் தேவை என்று கூறும் தவிர்க்கமுடியாத நிலைக்காளாகின்றோம்.

முடிவாக இலக்கிய பூர்வமான கணமான மாறுதல்களுக்காக அரசியல் அமுக்கத்திலிருந்தும், சமுதாய அமுக்கத்திலிருந்தும்,

## நான்கு கவிதைகள்

### கடமை

இரவில்-  
நித்திரை விழித்து  
‘ரியூசன்’ கொடுத்ததால்,  
பகலில்-  
நித்திரை செய்து  
வகுப்பைக் கெடுக்கிறோர்!

### தர்மம்

பட்டம், பதம்  
பணத்தால் உயர்ந்தோர்,  
பவனிவரும்  
பாதையோரத்தில்-  
அனுதையாய்  
அழுதுகொண்டிருந்த  
நாய்க்குடிக்கு  
முழுநாள் இரந்துவந்ந  
பிசைக்காரனின் கைகள்  
பாண்துண்டுகளை  
நிட்டின.

இக்குவளில் - கமாளி


தூம், சஞ்சிகை- நூல்- குதாட்ட  
அமுக்கத்திலிருந்தும் வி டு படு  
முயற்சிப்பதே இன்னமும் கூட  
ஆரம்ப தேவையாயிருக்கிறது.

பத்திரிகைக் கட்டுப்பாட்டைப் போல இவற்றிற்கும் சட்டப்பாதுகாப்பு தேவையா? அதைவிட ஏனைய ஜீவாதார உதவிகளும் முன்தேவைகளாகும்.

என்றாலும் ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும், பாடிக் கறக்கும் மாட்டைப் பாடியும் கறப்போம். ★

செம்பியன் செல்வனினை

குறுஷகநா: ஏமு



## வழிகாட்டி 1

இறைவன் உலகைப் படைத்தான்,  
உயிர்கள்-

ஹர்ந்தன் ..... உலவன் ..... பறந்தன் .. பாய்ந்தன்...  
மனிதர்கள்-

எத்தனை... எத்தனை... வகையினர்... வண்ணத்தினர்,  
குடுடன்... முடவன்... செவிடன்... ஹைம்... ஏழை...  
பணக்காரன் .. அழகன்... குருபி... நோயாளி .. சுகதேகி .....

இதனால்-

பூவுலில் ஒரே பூல்..... போட்டி.... பொருமை.....  
இரத்தக்களரி.....

இறைவன் உட்டில் குமிள் சிரிப்பு.

இறைவிக்கு எரிச்சல். விழியில் சிவப்புப் பூத்து;  
‘இறைவா..... இதுவென்ன விண்யாட்டு? இதில் மகிழ்ச்சி  
வேரு.....?’

எனித்தப் பிரிவினைகள்..... ஏற்றத்தாழ்வுகள்..... முருக்  
பாடுகள்.....?’

‘தேவி..... உள் கருணை வீழிகளுக்கு என் தத்துவங்கள்  
புலப்படா. இவ்வெற்றுமைகள் உயிர்களின் தகுதிகள்.....  
உலகமென்னும் உணுக்களத்தின் அக்கினித் துண்டங்கள்.....  
அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!'- இறைவன் புரியாத தத்துவத்தில் புதிர் சிக்கல் விடுத்தான்.

தேவிக்கு ஆத்திராம்.

பூவுலகத்தில் இரந்து மீண்டும் பேரிரைச்சல் எழுந்தது.  
எட்டிப் பார்த்தார்கள்  
பூவுலில்-

கடவுளரைப் பலராகி, மனிதர் மோதலீட்டு வேட்களை  
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறைவன் மென்னியானான்.

## மகத்தான் தொழில் 2

'ஓரு நான்நாயக நாட்டின் பிரதான தொழில் என்ன?'  
- என் ஆசிரியர் விடுவினார்.

'முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல்' என்ப  
பழையெப் பதில் வந்தது.

## பிரிவினை 3

புலியில் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார்  
'உலகை 360 பாடை தெடுங்கோடுகளாலும், 30 பாடை  
அகல்கோடுகளாலும் பிரத்திருக்கிறார்கள். இவையாவும்  
கற்பணக்கோடுகளே. இந்தக் கற்பணைக் கோடுகளால் உல  
கைப் பிரித்து.....'

மாணவன் இடை மற்றதுக் கேட்டான்.

'மனிதர்களைந்தான் பிரத்தாரகளைன்றுல் ... பூமியை  
புமா பிரிக்கவேண்டும்? மனிதனின் பிரிவினைக் குணம் ஒன்  
ங்காட்ட விட்டு வாவத்சவில்லை ...'

## பொறுக்கி 4

ஆவன் வீட்டு வாசுப்படியில் கூட்டார்ந்திருந்தான்  
தெருவோரமாகக் கிடந்த மனிக்கற்களை எடுத்து, விட  
விட ஏற்றுக்கொண்டிருந்தான்.

ஆவன் காங்கள்..... வேலை..... உழைப்பு..... எனத்  
துப்பக்கள்.

வயிறும் பசியால் அழுத்து.

'இதிலிருந்து கொண்டு வினாக என் கற்களை ஏறிகிறேயீ  
ஆராண் நூரகளில் போடி சிறு மனிக்கற்களைப் பொறுக்கி  
வா! பணம் தருகிறேன்' - என்றது ஓரு குரல்.

'ஏன்?'

'கேள்வி கேட்காடோ!..... சொன்னவற்குச் செய்.....  
காலியைப் பெற்றுச் செலி!..

- பதில் கடுமையாக வந்தது.

(2)

அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான்.  
மனைவி ஆரிசியைக் களைந்து கொண்டிருந்தான்.  
'ஏய..... இன்னுமா சோறு காச்சவில்லை..... பசியால்  
பிராண்ண போகுது!'

(3)

அவன் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான்.

'நறுக்' - வாயில் கல் கடிபட்டது.

அடுத்தவாய்-

'நறுக்'

அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான்;  
ஆசிரியர்த்தால் அதிர்ந்து கூவினான்-

'கண்டுகொள்ளடேன். இது நான் பொறுக்கிய கற்களை  
வலா?'.

## விறு 5

'உப்பு நீரில் பயிர்கள் விளையா!' என்று புத்தகப் பூச்சி  
யான் ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தார்.

உலகியல் படித்த மாணவன் எழுந்து நின்று உரத்துக்  
கேட்டான்:

'உப்பு நீரில் பயிர் விளையாதன்றும்; வீவசாயியின்  
வியர்ஜவலைப் பூப்பு இல்லையா?'

ஆசிரியர் வீயாசங்கயில் ஆழந்தார்;

'சிந்திக்க வேண்டிய கேள்வி?' - வழுக்கையை கை தடவி  
விட்டுக்கொண்டது;

## விக்கிரகங்கள் 6

'விக்கிரக வழிபாடு மனிதனை மற்றையாக்குகிறது' என்ற  
குரல் எழுந்தது.

விக்கிரக உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது.

மக்களினடையே கருத்துப் புரட்சி. இரத்தக் களாரி.

இரத்த வெள்ளத்தில் - புரட்சி வென்றவின்,

புரட்சித் தலைவர்களே


விக்கிரகங்களாக

விற்றிகுக்கக் கண்டனர்!

## நீதி 7

உலகின் ஜனத்தொனக் நாளுக்கு நாள் பெருகவே,  
மந்கள் காடுகளை பழித்து, குடிபெயரத் தொடங்க, மிரு  
குங்கள், இருக்க இடமில்லாமல் தவிக்கலாமின், அலையா  
யின். குகரத்தில் மிருகங்கள் அலைவது ஆபத்தானது.  
அவற்றை நடமாடவிடக்கூடாது என்று மனிதன் அலை  
களை அழிக்கத் தொடங்கினான்.

## சுகுள் ரூகை



சர்வதேச புகழ் பெற்றிருக்கும் மாநந்து திரைப்பட நெறியாளரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் இதுவரை ரேக்காவ, சந்தேகிய, கம்பெரெவிய, தெலோவக் அத்தற, கொலுக் கவத்த, அக்கற பஹ, நிதான ஆகிய படங்களை நெறிப்படுத்தியுள்ளார். மன்னன் காசியப்பனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு வள்ளுப் படத்தையும் தாலைசிரா என்ற படத்தையும் இப்பொழுது நெறிப்படுத்தி வருகிறார். திரைப்படத் துறை சம்பந்தமாக இவர் லீ ஆண்டுகளுக்கு முன்னர் 'பிலீம் பிரேம்' என்ற திரையேட்டிட்டிருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் விவரத்தையே இங்கு நான் தொகுத்துத் தருகின்றேன்.

தொழில்நுட்பமாற்றங்கள் காரணமாக சிநிமாத்துறையில் பல மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்றபடும் என்று கூறும் இவர், மின்செய்க்கக் கமராக்கள், விடியோ நாடகங்கள் ஆகியன் இவற்றில் பயன்படுத்தப்படும் என்றும், பட வினியோகம், படக்காட்சி ஆகிய வற்றிலும் இவற்றின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ளார். சினிமா உட்படபாரம்பரிய கணக்கள் இப்பொழுது வீழ்ச்சி அடைவதாகவும்,

வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பிரமாண்டமான தொழில் நுட்பப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்பட வரலாற்றில் முதல் 75 வருடங்களும், உண்மையில் திரைப்படத் துறையின் ஆரம்பகாலமே எனவர் கூறியிருக்கிறார். பிரபலநாவலாசிரியர்களின் நுட்பத்தையும் பன்முக சிருஷ்டத் தன்மையும் உள்ளடக்கும் விதத்தில் நல்லீனகால விவரங்களை சார்ந்த திரைப்படம் அமைந்த போதிலும், வருங்காலத்தில் திரைப்படத் துறையை மேலும் சக்தி மிகுந்த சாதனமாக ஆக்கமுடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேற்கு நாட்டு மறு ஓலிப்பதிலும் முறைப்பற்றியும் அவர் கூறியுள்ளார். அதாவது உரையாடல், இசை, குறி ஒசைபோன்றவை சினித்தனியாக தயாரிக்கப்பட்டு அவற்றை பின்பு வெகு கவனமாக இலைக்கப்படுவதாக அவர் கூறினார். ஒவ்வொராகும் திரைப்படத்துக்கும் ஒரு நல்ல விமர்சகர் அவசியமான அமையுமாயின் அது முக்கியமானதும் அவசியமானதுமாகும். திரைப்படத்துக்கும் ஒரு நல்ல விமர்சகர் அவசியம் தேவை. உண்மையில் கலைஞரின் கலைவெளிப்பாட்டை விளக்குவது விமர்சகரே என்று அவர் வளியுறுத்தினார்.

எந்து இறுதித் தயாரிப்பை பதிலு செய்வார், அரசாங்கத் திரைப்படப் பிரிவில் உள்ள கலையகங்களில் ஒலிப்பதிலு வசதிகள் உள்ளன. திரைப்படத் தொகுப்பாளர் இந்த ஒலிப்பதியுள்ள தொடர்பாகவும் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது.

ஐரோப்பாவில் ஒவிய தொகுப்பதற்காக பிரத்தியேகமான எடிம்றர் இருக்கிறார். திரைப்படத்தின் முழுமையான வடிவத்திற்கு எடிம்றிங் எனப்படும் இந்தப் படத் தொகுப்பு மிகவும் முக்கியமானதாரும். 'எண்ணைப் பொறுத்தவரையில் கூயித்திரா என்ற எனது மனைவி எனக்குப் பெரும் ஒத்தாசையாக இருக்கிறார்' என்று லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் இந்தப் பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

திரைப்பட விமர்சகர்கள் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளதிரு. பிரிஸ், விமர்சகர்களினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தாம் மிகவும் முற்படுவதாகக் கூறினார். இருந்தபோதிலும், நெறியாளர்களும் மனிதர்களாகையால் விமர்சகர்களின் செல்வாக்கிற்கு தாம் உட்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அறிவு சான்றதாக விமர்சனம் அமையுமாயின் அது முக்கியமானதும் அவசியமானதுமாகும். திரைப்படத்துக்கும் ஒரு நல்ல விமர்சகர் அவசியம் தேவை. உண்மையில் கலைஞரின் கலைவெளிப்பாட்டை விளக்குவது விமர்சகரே என்று அவர் வளியுறுத்தினார்.

எந்தவித அரசியல் கருத்துக்கும் தாம் கடமைப்பட்டவர் அல்லர் என்று கூறும் இவர் திரைப்படத் துறை பரிகாச நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது எனவும் அரப்பணி திருப்பதாகக் கூறுகிறார். பிரிஸ் கூறியுள்ளார். \*

ஆர்மனித உறவுகளைச் சித்திரித்து மனித அனுபவத்தை வெளிப்படுத்துதல் தமது பணி என்றும் அவர் கூறியுள்ளார்.

பர்ட்சார்த் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கத் தாம் விரும்புவதாகக் கூறும் இவர் வன்செயல், பால் உணர்வு போன்றவை பற்றியும் திரைப்படங்களைத் தயாரிக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார். தனக்கே உரிய திரைப்பட நெறி முறை பற்றி தம்மால் விளக்கக் கூடியதிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு திரைப்பட கடைக்கு அடுத்ததாக நடிப்பு இடம் பெறுகிறது என்றும் தமது நடிகர்களுடன் தமது படங்கள் பற்றி வீரிவாக ஆராய்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு ஷாட்டை பிடிப்ப தற்கு முன்னர் படம் முழுவதையும் அவர்களுடன் தமது சார்ந்த நடிகர்களுடன் தமது விவாதங்கள் பயணவித்திருக்கின்றன.

ஐரோப்பிய புதிய அணைப்படும் நியூ வேல் படங்கள் பற்றி அபிப்பிரவும் தெரிவித்திருக்கும் திரு. பால்ஸர் ஜேம்ஸ் பிரிஸ் ராஜால் - கூட்டா என்ற படப்பிடிப்பாளர் இந்தவிதமான திரைப்படங்களுக்கு அற்புதமான கமராவைச் சமுற்றுவதுபறிகாசத்திற்குரிய செயல் என்றும் ஸாம்லெஸ்கை அளவுக்குமீறி பயன்படுத்துவதற்கு திரைப்படத் துறை பரிகாச நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது எனவும் திரு. பிரிஸ் கூறியுள்ளார். \*



## 9-வது ஆண்டு மலரின் அறிமுக விழா

யாழி. பொதுசன நூலாகத் தின் கேட்போர் கூடத்தில் மல்லிகை 9-வது ஆண்டு மலரின் அறிமுகவிழாவும் விமர்சனக் கருத்தரங்கும் நடைபெற்றன. டாக்டர் த. வாமதேவன் தலையையில் நடைபெற்ற இவ்வைவத்தில் எழுத்தாளர்களும் இலக்கிய அன்பார்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

விட்சி. தம்மையா ஆரம்பத்தில் பேசுகையில், ‘மல்லிகையின் ஆசிரியத்தலையங்கங்கள்மிகவும் காத்திரமானவை. சமுத்தில் மட்டுமின்றிக் காமிகத்திலும் இதுபோன்ற ஆசிரியத்தலையங்களை ஏழுதும் பத்திரிகைகள் கிடையாது’ என்று குறிப்பிட்டார். எஸ். குணேந்தி ரதாசன் பேசுகையில், ‘புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் பணியில் பல முற்போக்குச் சிற்றனையாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் அற்புதமான படைப்புக்களை முன்னெடுத்துச் செல்கிறது மல்லிகை’ என்றார். திரு. சபா. ஜெயராசா கருத்துச் சொல்கையில், ‘இலங்கைப் பல்கலைக் கழகத்தில் எம். ஏ. ஒடிச்சும் ஆராய்ச்சி மாணவன் பருவாடுக்குத் தேவையான பல

விஷயங்களைக் கடந்தால் மல்லிகைகள் உள்ளடக்கியின்னன. மல்லிகையின் இலக்கியத்தரம் வரவர வளர்ந்து கொண்டு போகிறது. இம்மலரில் பல பிரச்சனைக்குரிய விஷயங்கள் ஆராய்ப்பட்டுள்ளன’ என்றார். நெல்லை க. பேரன் பேசுகையில், ‘தேசிய களை, இலக்கியப் பரமப்ரரையைக் கட்டி வளர்ப்பதில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ள மல்லிகைக்கு முத்தின் சுல்ல இலக்கியகாரர்களும் வெற்றுமை உணர்வுகளை மாற்றி நேசக்கரம் நீட்டவேண்டும்’ என்றார். மலரின் முகப்பு அட்டையைப்பாராட்டிய இவர்மல்லிகைக் காரியலயத்தின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தெணியான் பேசுகையில், ‘மல்லிகை இன்று தரமான வாசகர்களிடம் செல்கிறது. எத்தனையோ இலக்கிய சஞ்சிகைகள் தோன்றி அழியும்போது மல்லிகை மாத்திரம் தாக்குப்பிடித்துக்கொண்டு இலக்கியப் போராட்டம் நடத்துவது பாராட்டுக்குரியது’ என்றார்.

திருமதி வேதவல்லி நைதயா பேசுகையில், ‘மஹல்

கையில் எழுதிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களை இன்று நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. இந்நாட்டின் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றான இனப்பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய வகையில் தேசிய ஆற்றுமைக் கருத்துக்கள் பொதிந்த கதைகளையும் தரமான சிங்கள மொழிபெயர்ப்புக் கதைகளையும் சாதாரண ஏழைமக்களின் பிரச்சனைகளையொட்டிய படைப்புக்களையும் மல்லிகை அவ்வப்போது பிரசரித்து வந்தனாது. மல்லிகை ஆற்றும் இலக்கியப் பணிக்கு எமது நாட்டுத் தமிழ் தெரிந்த வாசகர்கள் நன்றிக்கடப்பாடுடையவர்கள்’ என்றார். கவிஞர் ஆசிச் செல்வன் உட்பட இன்னும் பலர் மல்லிகையின் தொண்டுகளைப் பார்டிடிப் பேசினார்கள்.

இறுதியாக மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் லீவா நன்றி தெரிவித்துப் பேசுகையில், ‘மல்லிகைக்காக நன்பர்களால் இங்கு சூறப்பட்டாக்குறித்துக்களை நான் முழுமனம் தோடு வரவேற்கிறேன். நான் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் சொந்தச் சுதாக்களையும் பாராது மல்லிகையின் முழுநேர உழைப்பாளியாகிவிட்டேன். என்கூட விடவசியிப்படைத்த எத்தனையோ இலக்கியகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பியால் ஒன்றால் ஒன்பது பத்திரிகைகள்கூட நடத்தலாம். ஆற்பு அப்படிச் செய்கிறார்களா? கஷ்டாப்பாடுகிறவர்களின் முதுகில் ஏறிஸ் சவாரிசெய்ய மூன்திரைகள். மல்லிகை ஒருவரது எழுத்தையும் அதன் தரத்தையும் சொல்விக்குமே தவிரப் பட்டம் பற்றிவராக் கொரிக்கொது. அது அடிக்காலம் இல்லை. தூரத்

தில் இருந்து சொட்டை செல்ல கிறவர்களுடைய உறவுகள் எமக்குத் தேவையில்லை. இந்நாட்டின் இலக்கியகாரனுக்குரிய பொறுப்புணர்ச்சியோடு எம்மை அணுகுங்கள். சேர்ந்து வளர்வோம். மல்லிகையையும் வளர்ப்போம்’ என்றார்.

நெல்லை க. பேரன்

**கொழுங்பு கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் சென்ற 1-9-73 சனிக்கிழமை மாலையில் மேல்களை கூட்டடம் நடைபெற்றது. அந்தக் கூட்டடத்திற்கு தலைமை வகிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எனக்குக் கொடுத்தார்கள்.**

**கூட்டடத்திலே திருவாளர்கள் சிவா. சப்பிரமணியம், மாத்தனை காத்திகேசு, கி. வக்கமானி ஜயர், எச். எம். பி. முத்தின், எஸ். வி. தம்பையா, ஜி. சாந்தன், மகாவிங்கம் முதலிய நன்பர்கள் பேசினார்கள்: தரமான — ரசமான இலக்கியசர்க்கைகள் நடைபெற்றன.**

விரியர் பேசினார்: அவர்பல சிகினைகளைத் தொட்டு விடக்கானார். அந்தச் சமயத்தில் நான் பல விரயங்களை எடுத்து சொல்ல நினைத்தேன். ஜீவாரயிலுக்குப் போக முடியாமல் போய்விடும் என்ற காரணத்தால் சிக்கிராமாக கூட்டடத்தை முடித்துவிட்டேன்.

**தமிழ்நாட்டிலே சுதந்திரியக்கம் கொழுந்துவிட்டு எரிந்தகாலம், விஸ்வநாததாஸ் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கோளூர் இனத்தைச் சேர்ந்த நானித தொழிலாளி. தீவிர**

காங்கிரஸ் பற்றுள்ளவர். ஒரு சிறந்த நாடகம் நடிகர், திருநெல் வேலி ஜில்லாவில் சாத்தான் குளத்தில் (என் சொந்த ஊர்) ஒரு நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்திலே பிரதான வெசந்தாங்கி நடித்தார் தாஸ். அந்தக்காலத்திலே ‘கொக்கு பறக்குதடி பாப்பா’ என்ற பாட்டு வெள்ளைக்காரரீஸிப் பற்றி இழிவாகப் பாடும் பாட்டு அந்தப் பாட்டை பாடுவது சட்டவிரோதம். இந்தப் பாட்டை நாடகம் முடிந்ததும் கடை சியாகப் பாடப்போகிறார் என்ற செய்தி ப்ரசியாதும் கொட்ட கையில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அன்று நாடகம் முடிவதற்கு சரியாக காலை மூன்று மணியாகிவிட்டது.

எப்பொழுது நாடகம் முடியும் கொக்குப்பாட்டை எப்போது பாடப்போகிறார் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்

டிருந்தார்கள். நானும் இந்த நாடகம் பார்க்கப் போனவர் களில் ஒருவன். அப்போது எனக்கு 10 - 12 வயதிருக்கும். ஏதோ நடக்கப் போகிறது, வேடிக்கை பார்க்கலாம் என்று காத்திருந்தேன். நிறைய சிவப்புத் தொப்பி அனிந்த போவிஸ் காரர்கள். இன்ஸ்பெக்டரும் வந்து சேர்ந்தார்.

இரு சின்னப் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அதன்பின் ‘கொக்குப் பறக்குதடி பாப்பா’ என்ற பாட்டைப் பாடியதும் நிறுத்து என்று கட்டணையிட்டார் ஸ்ரீமான் இன்ஸ்பெக்டர். தாஸா நிறுத்தப்போகிறார்? பாட்டை சிறப்பாகப் பாடி முடித்துவிட்டார். மேடைக்கு வந்தார் இன்ஸ்பெக்டர். உம்மைக் கைதுசெய்கின்றேன் என்றார். கூட்டத்தில் பெரிய குழப்பம்: போவிஸ்காரர்கள் தடியடிப் பிரயோகம். விஸ்வ

நாத தாஸை கைது செய்து பொவிஸ் ஸ்டேஸ்னுக்குக் கொண்டுபோய் விட்டதாகச் சொன்னார்கள். என்ன நடந்து என்பதை அறிந்துகொள்ளக்கூடிய வயது இல்லை. அந்த நடிகர் நீண்ட காலமாகும் பிறகு நடித்துக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணமடைந்தார் என்று பத்திரிகையில் படித்த ஞாபகம்:

அந்த நாவிதவர்க்கத்தை சேர்ந்த தேசிய வீரனின் பேசு

• சைக் கேட்ட நான் இந்தக் கூட்டத்தில் அந்த சமூகத்தில் ஒருவராகிய ஜிவாவின் ஆவேசமான பேச்சையும் அவருடைய உள்ளக் குழுறலையும் கேட்டேன்.

தொழிலைப்பற்றி தாழ்த்திப்பேசும் வழக்கம் மக்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் இருக்கத்தான் செய்தது. சிவபெருமான் பாட்டுக்குக் குற்றம் கண்ட நக்கீரன் நாக்கி சிவபெருமான்,

‘அங்கங்குலைய அரிவாளில் நெய்து பங்கப் படவிரண்டு கால்பரப்பி - சங்கதஜை கீர்தீர் என அறுக்கும் கீர்தே என்கவியை, ஆராயும் உள்ளத்தவன்’

என்று பாடினார். அதற்கு நக்கீரர்,

‘சுங்கருப்பு தெங்குலம் சங்கரானுக் குசுதுகுலம் பங்கமற்ற சொல்லால் பழுதாமோ - சங்கையரிந்துண்டு வாழ்வோம் அரணே நின்போல் இரந்துண்டு வாழ்வோம் இனி’

என்று கூறியதும், கொபமடைந்த சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டினார்:

‘நெற்றிக் கண்களைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’

என்று சொல்லிக்கொண்டு மடிந்தார் நக்கீரன். ஆகவே மக்கள் குறை கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு சிலர் கூறியதை மனதில் கொண்டு கெயல் ஆர்த்த தயங்கி இருந்தால் கொல்லர்களும், தச்சர்களும், செருப்புதலைதக்கும் தொழிலாளியும் உலகத்திலே பெரிய பதனியை வகிக்கும் சந்தர்ப்பத்தை இழந்திருப்பார்கள். இது நிச்சயம்!

‘நாய் குணாத்தால் குதிரைகள் போய்க்கொண்டுதானிருக்கும்’ குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டிருக்கட்டும். செயல் வீரர்கள் செய்துகொண்டு தானிருக்க வேண்டும்

எம். ஏ. கிளர்



குசை  
துலங்கை  
மாதநிதம்

மாழிப்பாஷா

அனுராதபுரம். வீவேகா னந்த தமிழ் மகாவித்தியாலய மண்பத்தில் சங்கத் தலைவர் திரு. நா. குமாரசாமி தலைமை யில், சங்கப் பாதுகாவலரும், நியாயதுரந்தரருமான திரு. ம. கணேசமுர்த்தி குத்துவிளக் கேற்றிலைத்து சங்கத் தின் இரண்டாவது வெளியிடான் ‘சிதைந்து போகும் சிறப்புகள்’ கவியரங்கு கவிதைத் தொகு தியை வெளியிட்டு வைத்தார். அடுத்து ‘சிங்கள இலக்கியத்தில் பழையதும் புதியதும்’ என்ற சிங்கள செற்பொழிவு, நிமல் வி. பெரேரா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இவர் பேசுகையில்,

‘சிங்கள இலக்கியத்தைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். எந்தவிதமான பிரிவின் கீழ் பார்த்தாலும் இலக்கிய வழி முறைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. சிங்கள இலக்கியவாதிகள் இப்போது பெரும் புரட்சி செய்துவிட்டதாக கத்து கிண்ணர்கள். அவர்கள் உண்மையிலேயே கடன் வாங்கியே கல்யாணம் செய்துள்ளார்கள். பழையகாலத்தைவிட்டொழும்பு யுகத்தில் நாவல்கள் புதிய தாக்கத்தை உண்டுபண்ணுவதாக, சிறப்பான வளர்ச்சி பெற்றனவாக உள்ளன. ஆனால் சமீப காலத்தில் எழுந்துள்ள நாவல்கள் இதை மாசுபடுத்துவதாக உள்ளன. சிறுக்கை வில்லை தற்போது ஒரு சம்பவம் நடந்தால் அதைத் தொடர்ந்தே கைதகள் படைக்கும் குறைபாடு தெரிகின்றது’

‘பழைய கவிதைகள் சிருங் காரத்துடன் மட்டுமே நின்று விட்டன. வசனகவிதைகள் கொழும்புப் பிலுக்கு உயியது

எனக் கூறப்படுகின்றது. ஆனால் சிகிரியாக கல்லில் மாத்தறை பிரிவில் வசன கவிதைகளை நாம் காண்கின்றோம். தற்கால கவிதைகளில் கருத்துச் செய்திவு உள்ள அளவுக்கு வயம், சுற்றம் இல்லை. மரபு, வசனம் என்ற இரண்டு தனிவழியில் செல்லாமல் மக்களுக்கு புரியத்தக்க வகையில் இரண்டையும் இனைந்து நல்லதொரு கவிதை உருவை அமைக்கவேண்டும்.’

‘பொதுவாகக் கூறுமிடத்து பழையதிற்கும் புதியதிற்கும் இடையில் புரட்சி ஏற்பட வில்லை. சிறிய மாற்றமே உள்ளது’ என்று குறிப்பிட்டார். இதைப் பேனு. மனோகரன் மொழிபெயர்த்தார். மன்னார் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. கலைவாதி கலீன் ‘சமுதாய மாற்றத்தில் கலையின் பங்கு’ என்ற தலைப்பில் பேசுகையில் ‘சமுதாய மாற்றத்தில் இலக்கிய வாதிகளின் கையே மேலேங்கி நிற்கிறது. அவர்களது கணிப்பும் கருத்தும் சரியாக அமையும் பட்சத்தில் நாட்டில் மகத்தான மறுதல்கள் ஏற்படும்’ என்றார்.

அடுத்து, சங்கத் தலைவர் திரு. நா. குமாரசாமி ‘மல்லிகை’ ஒன்பதாவது ஆண்டு மல்லரை விமர்சிக்கையில் ‘நம் நாட்டில் நம் எழுத்தாளர்களினால் தொடங்கப்பட்ட சஞ்சிகைகள் — அதன் கருத்து அயிலங்கள் காலம் என்றும் பரிசோதனைக் குழாயினுள் ஆற்றப்பட்டு அவையை அவற்றே சேராததினால் தன்னப்பட்டுப் போன சஞ்சிகைகள் நம் நிலை விலுண்டு. அதே நேரத்தில் காலப்பரிசோதனைக் குழாயிகள் வைற்றப்பட்ட கருத்தமிடும்.

வங்கள் அவையை அவற்றே சேர்ந்து பரிசோதிக்கப்பட்டு நிருபணமாகி நிற்கும் சஞ்சிகை களில் மல்லிகையும் ஒன்று. ஒன்பதாவது ஆண்டு மலர்களை நமது பிரதேசத்திற்கு முக்கியத்துவம் தர முயல வில்லை’ என்றார். வெளியிடப்பட்டார். இலைச் செயலாளர் திரு. ஆ. சி. ஞானம் நன்றியுறை கூற விழா முடிவு பெற்றது.

### ‘ஞானு’

30-8-73-ல் நீர்கொழும்பு பெளத்த மந்திர மண்பத்தில் மல்லிகை ஆண்டு மலர் அறிமுக விழா திரு. மு. பஷ்ரீ அவர்களுது தலைமையில் நடை பெற்றது.

தலைவர் தனது தலைமையுரையில் பேசும்போது, ‘உண்டுகளை மிக வெற்றிகரமாகக் கொடுத்து நான் படித்துள்ளேன்: இலக்கியம் என்பது கையைத் தூக்கித் தீர்மானிக்கும் சங்கதி யல்ல. அது படைப்பாற்றல். அச் சிருஷ்டியாற்றல் எந்தப் பிரதேசத்தில் இருந்து வந்தாலும் மல்லிகை மதிக்கும்; மல்லிகையைத் தமது சொந்த அபிலாணங்களுக்கு - நான் உட்பட - யாராவது பயணபடுத்த முனைந்தால் அது எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. போலிகள் எந்த உருவத்தில் வந்தாலும் இன்னு காணப்படுவார்கள் என்பது தின்னம்’ என்றார்.

அடுத்து சமூத்து நூன்பேசும் போது ‘சகல பிரதேச மக்களின் கருத்துக்களும் மல்லிகையில் இடம் பெறவேண்டும். மல்லிகை நமது பிரதேசத்திற்கு முக்கியத்துவம் தர முயல வில்லை’ என்றார். வெளியிடப்பட்டார். இலைச் செயலாளர் திரு. ஆ. சி. ஞானம் நன்றியுறை கூற விழா முடிவு பெற்றது.

‘மு’



ஆகஸ்ட் மாத மஸ்லிகை கண்டேன். ஆசிரியத் தலையங்கம் கம் பிரத்துடன் இலங்குகின்றது. இலக்கியமென்றால் என்ன? அது யாருக்காகப் பிரயோகிக்கப் படவேண்டும்? அது போஷாக்குள்ள சமுதாய நிர்மாணத்திற்காக என்ற இலட்சிய தாகம் கடந்த ஆண்டுகளையும், வரவிருக்கின்ற ஆண்டுகளையும் மஸ்லிகையின் வளர்ச்சி எண்ணிப்பார்க்கச் செய்கின்றது.

மஸ்லிகையின் ஒன்பது ஆண்டுகால வளர்ச்சிக்குக் காரணம் மக்களே! என்று தலையங்கத்தில் உறுதியுடன் எழுதியிருப்பது என் இதயத்தைக் குளிர்விக்கின்றது.

மருதமுனை:

வசீகரன்

மஸ்லிகையின் 9-வது ஆண்டுமலர் ‘அட்டைப்படம்’ மஸ்லிகையின் கலை, கலாச்சார, தார்மீக நெறிகளுக்கு உதவும் முறையில் அமைந்திருக்கவில்லை என்பது என் கருத்து.

இரு தனிமனிதனின் பொன்னுண உழைப்பிலும் தியாகத்து அலும் உருப்பெற்றுவரும் மஸ்லிகை, என் இவ்விதம் பிரச்சினைக்குரிய விஷயங்களில் மாட்டிக் கொள்கின்றது? என்பதுதான் என்கவலை. பிரச்சினைகளுக்கு ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்ற ‘நழுவல்’ புத்தி உடையவன்ல்லா நான். ஆனால் பிரச்சினைக்காகவே பிரச்சினையைக் கையாளுவதை முழுதாக எதிர்ப்பவன். மஸ்லிகை ஒரு சட்டத்தன்மையுள்ள பொருளியல் ஏட்டல். சமுதாய முன் வேற்றம் கருதும் உயிர்த் துடிப்புள்ள கலை ஏடு. இதில் சந்தேகம் ஏற்படுத்தும் தோரணைகள் அவசியமில்லை.

எதிர்ப்புக்கள் தான் உண்மைகள் துவக்கம் அடைய உபயோகமாய் நிலைத்துவரும் வரவாற்றுச் சான்றுகள், என்று கருதுவது பொருத்தக் கூடியதல்ல. வெறும் எதிர்ப்பினால் மாத்திரம் ஒரு கருத்தோ, நடத்தையோ, உண்மையாகி விடாது. அப்படியாயின் ‘சார்’ ஏகாதிபத்தியத்தை மக்கள் எதிர்த்ததும், மத்தியகால மதவெறியை அறிஞர் பெருமக்கள் எதிர்த்ததும் நியாய மற்றவை என்று ஆகிவிடும்.

‘மக்கள் சமுதாயம் என்றுமே தெளிவுபெற முடியாத கலங்கிய குட்டை நீராய் இருக்கிறது’ என்ற நீங்கள் வாதிட முடியாது. அப்படிக் கூறினால் சமுதாயப் ‘பரினைம்’ தலைக்கூய நடைபெறுகிறதாக நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டிவரும்.

அண்ணப்பிடிட்டு:

க. வி. ஆறுமுகம்

■ ‘இலக்கியம் சமுதாய நோக்கோடு படைக்கப்பட வேண்டும். அரசியல் வேறு, இலக்கியம் வேறு அல்ல. இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள் மிகவும் வேகமூலம் ஆற்ற வூம் மிகுந்தவை’ இவ்வாறு யாழிப்பாணத்தில் திரு. பால கிரி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ‘செம்மலர்கள்’ இலக்கிய வட்டக் கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் திரு. கே. டானியல் கூறினார்: இக்கூட்டத்தில் திருவாளர்கள் திக்குவெல்லை-கமால் ஜெயபாலன், டானியல் அன்றானி, சின்னத்தம்பி ஆகியோர் பேசினர். இவ்வட்டத் தலைவராக திரு. டானியல் அன்றானி செய்யப்பட்டது. இதன் தலைவராகத் திரு. எம். எம். இஸ்மத் தும் உபதலைவராக திரு. கலை மேகம். ஏ. எஸ். இபுராகிமும், இனைச் செயலாளராக திரு. முதூர் முகைதீன் திரு. வி. எம். நஜாமுதினும், பொருளாளராகத் திரு. ஜெ. பி. கொரேராவும், உப பொருளாளராக திரு. ஏ. அப்பக்கரும் தெரியப்பட்டனர்.

■ ‘செ. யோகநாதனின் படைப்புக்கள் சமுதாயத் தின் பிரச்சனைகளையும் மாண்பி பின்னிப் பின்னாந்து டெல்வதாக இருப்பதே அவரது வெற்றிக்கான காரணம்’ இவ்வாறு மட்டக்களப்படி மத்தியகல்லூரியின்படத்தில், மட்டக்களப்படி கலை வித் தினைக்களைப்படி சங்கத்தால் வெளியிடப்

பட்ட செ. யோகநாதனின் ‘ஒளி நமக்கு வேண்டும்’ குறுநாவால் தொகுதி வெளியிட்டு விழாவுக்கு தலைமைதாங்கிப் பேசிய கிழக்கு மாகாண கல்வி இயக்குனர் திரு. சமீம் குறிப் பிட்டார். இக்கூட்டத்தில் திருவாளர்கள் எஸ். வாமதேவன், என். பத்மநாதன், மூலஸ்மணி, ரீ. பாக்கியநாயகம் ஆகியோர் பேசினர்?

■ நாடெங்கிலும் எழுத்து வரும் இலக்கிய எழுச்சிக்கு அறிகுறியாக அண்ண மயில் முதூரில் இவ்கிய மன்றமே மான்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதன் தலைவராகத் திரு. எம். எம். இஸ்மத் தும் உபதலைவராக திரு. கலை மேகம். ஏ. எஸ். இபுராகிமும், இனைச் செயலாளராக திரு. முதூர் முகைதீன் திரு. வி. எம். நஜாமுதினும், பொருளாளராகத் திரு. ஜெ. பி. கொரேராவும், உப பொருளாளராக திரு. ஏ. அப்பக்கரும் தெரியப்பட்டனர்.

■ பலாவி விசேட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சமதர்ம கல்வி வட்டத் தால் ஒழுங்கு செய்யப்பட்டு விரிவுறையாளர் திரு. சருஷ் தலைமையின்

நடைபெற்ற கூட்டத்தில், 'மல்லிகை' ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா 'மாறிவரும் உலகில் கலை, இலக்கியத்தின் பங்கு' என்ற தலைப்பில் பேசி அன்ற மக்களில் வட்டத் தலைவர் திரு. ஹாசெர் நன்றி கூறினார்.

■ இலக்கியங்கள் சமுதாய விடிவிற்கு வழி கோவையேன் டும்.' இவ்வாறு கண், இலக்கிய, விமர்சன சஞ்சிகையான 'அனு' வெளியீட்டு விழா யாழ். நூல்க மேல்மாடியில் திரு. டானியல் அன்ரனி தலைமையில் நடைபெற்றபோது பேசிய எழுத்தாளர் இளங்கிரன் குறிப்பிட்டார்: திருவாளர்கள் கார்த்திகேச, சபாரெத்தினம், மாணிக்கவாசகர், வேலனூர். திக்குவல்லை - கமால், பாலகிரி ஆகியோர் பேசினர்.

■ ஈழத்தில் விமர்சனத் துறையில் எழுத்தாளர்கள், வாசகர்களின் கவனம் திரும்பி வருகின்றமைக்கு எடுத்துக்காட்டார்க அன்மையில் சுட்டக்கல் ஹரி தமிழ் மன்றம் 'மல்லிகை' சஞ்சிகையையும் 'சிரித்திரன்' சஞ்சிகையையும் வெவ்வேறு விமர்சித்தது.

■ அன்மையில் மன்னார் முற்போக்கு எழுத்தாளர்கள் கங்க ஆண்டுக் கூட்டம் நடைபெற்றபோது தலைவராக திரு. கலைவாதி கலீலும், பொதுச் செயலாளராகத் திரு. துரை - சுப்பிரமணியனும். பொருளாளராகத் திரு. எம். எஸ். எம். டி. மரைக்காயரும் தெரியப்பட்டனர்.

■ 'இளம் எழுத்தாளர்களும், கவிஞர்களும் தமக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய

அறிஞர்களின் ஆசியைப்பெறவேண்டும். இது அவர்களது முன்னேற்றத்திற்கு ஊன்று கோவாகப் பயன்படும்' இவ்வாறு மாணிப்பாய் மக்கள் கலாச்சார முன்னேற்றக் கழகம் சோமசுந்தரப் புலவர் தினாவு விழாவை திரு. இரா. பாலச் சந்திரா தலைமையில் நடாத்திய போது பேசிய இரசிகமனி கனக செந்திநாதன் குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் க. இராசநாயகம், பொ. சண்முக நாதன், புரட்சிமாறன் ஆகியோர் பேசினர்.

■ 'கடந்த சுமார் 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் நாவல் துறையில் ஒரு புதிய போக்குத் தெளிவாகப் புலப்படுகிறது' இவ்வாறு யாழ் நூலக மேல்மாடியில் பாலமுனோகரன் எழுதிய 'நிலக்கிளி' அறிமுக விழா யாழ் - இலக்கிய வட்டத்தால் தலைவர் கவிஞர். வி. கந்தவனம் தலைமையில் நடைபெற்றபோது பேசிய திரு. நா. சுப்பிரமணிய ஜயர் குறிப்பிட்டார். இவ்விழாவில் திரு. கனக செந்திநாதன் திரு. ச. இராசநாயகன் ஆகியோர் பேசினர்.

■ 'சிறந்த படைப்புக்களுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டமொன்றை யாழ் இலக்கிய வட்டம் ஆரம்பித்துள்ளது நல்ல முயற்சியாகும். ஒவ்வொரு முன்று மாத காலத்தினாலும் வெளியாகும் படைப்புக்களின் வெட்டுத்துண்டுகளை எழுத்தாளர்கள் கவிஞர் வி. கந்தவனம் தலைவர் யாழ் இலக்கிய வட்டம் குரும்பிசிட்டி கிழக்கு. தெல்லிப்பழை என்ற விலாசத்துக்கு அனுப்புதல் வேண்டும்.

## திக்குவல்லை எழுத்தாளர் சங்கம்

நடாத்தும்

### தமிழ் இலக்கிய விழா

தினம்: 22-9-73 சனி

இடம்: திக்குவல்லை மின்ஹாத் ம. வி.

### இாண்டாவது வெளியீடு விழாவில் வெளியிடப்படும்

இலக்கியச் சுவைஞர்கள் அனைவரும் இதயக் கனிவுடன் அழைக்கப்படுகின்றனர்

நவ நாகரிகமான சிகையலங்காரத்துக்கு  
நனி சிறந்த இடம்

## லீலா சலூர்

24. ஸ்ரீ கதிரேசன் தெரு,

கொழும்பு - 12.

யாழ்ப்பாணம் சுத்தமான நல்லென்னெய்  
மொத்தமாகவும் சில்லறையாகவும்  
பெற்றுக்கொள்ளலாம்.